

மறுமலர்ச்சி





Regd. No. 2036

இழந்து கண்ணேனயை த்ரும்பவும் ஓள்பேறச்செய்யும்

M.K. ஜெகநாந்

போய் கடை

யுநாந் கண்ணவத்தியர்வையும் யாழிப்பாணம்

முழுமதினுத்து இலவச வைத்தியை

K.M.J.

சிரநேத்திராஞ்சனத் தைலம்

இத்தைலத்தை தினங்தோறும் 20 சொட்டு வீதம் தலையில் தேய்த்து வாரமிருமுறை வெங்கிலீல் ஸ்கானாஞ் செய்தால். கண் புகைச்சல், கண்குத்து, கண்ணீர் வடிதல், கண் சொறிதல், கண் கூசல், பூளீசாறுதல், கண்ணல் பூனிமுதல், அந்த மாலைக்கண் முதலிய கண் சம்பந்தமான சகல ரோகங்களையும், முக்கடைப்பு, முக்கால் நீர்வடிதல், தும்மல் முதலிய பினிசவகைகளையும் பித்த மயக்கம் ஒரு தலைவரி, கபால இம, சொறி, சுழற்சி ஆகிய ரோகங்களையும் தீர்த்து உடல் சம்பந்தமாக ஏற்படக்கூடிய இருமல் இலைப்பு, நரம்புத் தளர்ச்சி முதலிய ரோகங்களையும் நிலிர்த்தி செய்து முக வசீகரத்தையும், குளிர்ச்சியையும், ஞாபகசக்தியையும் சொடுக்கும்.

அவ்மா, கசம், நீரழிவு முதலிய ரோகங்களுக்கும் ஓரளவு சுகந்கொடுக்கும்.

காலம் நீடித்த கண் நோயாளிள் நேரிலோ அல்லது கடித மூலமாகவோ விபரம் தேரிந்துசோன்னாலாம்

சீயாக்காய் தேய்த்து ஸ்கானம் செய்யவும் 3 முறை வெங்கிலீல் ஸ்கானம் செய்தபின் பச்சைத்தண்ணீரில் ஸ்கானம் செய்யலாம்

2 அவுண்வஸ் சீசா ரூபா 3-25

4 ..

5-50

மறுமலர்ச்சி

மலர்

2

இதழ்

7

சர்வசித்து
மாசி

விலை சதம் 30.

*

ஆண்டுசே சந்தா ரூபா 3-50.

○

காரியாலயம்:

288, ஆஸ்பத்திரி ரேட்,
யாழ்ப்பாணம், (இலங்கை)

ஆதாவாளர் :

திரு. க. கனகரத்தினம் M. P.

அவர்கள்.

○

— இந்த இதழில் —

● சமூகம் பறத்துவிட்டது!

— ஆ. வி. ம.

‘மகாத்மாஜி.....’

— சம்பந்தன்

இலக்கிய ஆசிரியன்

- பண்டிதர் சி.கணபதிப்பிள்ளை
மாறும் இலக்கணம்

— இரட்டையர்கள்

மறுமலர்ச்சி எவ்விதம்?

— எஸ். கே. கந்தையா

‘விறகு தறிக்கக் கறிந்துக்க.....’

— ரா. க

● வென் ருவிட்டாயடி ரத்தினி!

— வரதர்

வினாதக கதைகள்

— பண்டித தர்மாரத்ன தேரோ
சந்திரகாங்கி

— இ. சுப்பிரமணியம்

‘பழப்பது புராணம்;’

— துரைமணியம்

அவள் தியாகம்

— வரதர்

● விதானமில்லை!

— சாரதா

இனி உலகில் முதல்வன் யார்?

— யாழ்ப்பாணன்

சமுத் தாய்

— கு. பேரியதம்பி

சுவர்க்க பூமி

● அஞ்சலி

இலங்கை பெற்ற சுதங்திரம்!

ரவிகமணி எழுதுகிறார்

படித்துப் பார்த்தது

மாணவருக்கு

யாழ்ப்பாண சகோதர சகோதரிகளுக்கு

ஓர் விசேஷ செய்தி

○ நமது சிவானந்த சித்தர் வைத்தியசாலையின் கிளை ஸ்தா பண்மொன்று யாழ்ப்பாணம் (வெளிந்டன் தியேட்டருக்கரு காமையில்) ஸ்ரான் வி ரேட் 23/7 இலக்கக் கட்டிடத்தில் அமைக்கப்பட்டுள்ளது.

○ சிகிச்சைக்காக வரும் நோயாளர்களுக்குத் தங்குவதற்கு வேண்டிய இடவசதிகளும் செய்யப்பட்டிருக்கிறது.

முக்கிய கவனிப்பு

சகோதர சகோதரிகளே!

உங்கள் வியாழி எது வானுவம் சரி, வேறு வைத்தியர்களிடம் மருந்துகளேதேதும் ஊசிகளேற்றியும் துணப்படாமலிருந்தாலும் சரி, உத்தரவாதமாய்த் தீர்த்துக் கோடுக்கப்படும்.

ஆஸ்மா என்னும் இருமல், இளைப்பு, மூலச்சுடு, மூலவாய்வு, மூலமுளை, மூலத்தில் இரத்தம் வருவது, வாய்வு, வயிற்றுவலி, குன்மம், பசியின்மை, மலச்சிக்கல், பவந்திரம், கண்டமாலை, ஆரூத புண்கள், பாண்டு, காமாலை, மலேரியா, சொறி, சிரங்கு, குஷ்டம், சொப்பன ஸ்கலிதம், அரையாப்பு, பிளாவை, கீரளியு. அகால கிழுத்தன்மை, நரம்புத் தளர்ச்சி, குன்ம வயிற்று வலி, காசம், கூயம், வாதம், கபால குத்து, காக்கை வலிப்பு, அக்கினி மாங் தம், பாரிச வாய்வு, சோகை இன்னும் தீராத அநேக கொடிய வியாதிகளும்; ஸ்திரீகளுக்கு ஏற்படும் சூதகக் கட்டு, சூதக வயிற்றுவலி, கெர்ப்பக்கோளாறு, கெர்ப்பம் தரியாதிருத்தல், மாசம் முன்பின் காணுதல்; குழந்தைகளுக்கு ஏற்படும் கணை, மாந்தம், மார்ச்சளி, கிரங்கி இன்னும் அநேக வியாதிகளும் வெகு சீக்கிரத்தில் குணப்படுத்திக் கொடுக்கப்படும்.

இதை வைத்தியர் நாடிப்பாடிகை நிபுணர்:

Ayur. Dr. V. K. S. செல்லப்பாவின் ஜீ. M. A. M. S.
உதவியாளர்:

Ayur. Dr. இமானுவேல் யோஸப் L. A. M. S.

சிவானந்த சித்தர் வைத்தியசாலை,

ஹேட் ஆபீஸ்: 92, சேட்டியார் தெரு, கோழும்பு.

பிரான்சு ஆபீஸ்கள்:

768, லோவர் வீதி,
பதுளை.

23/7, ஸ்ரான் வி ரேட்,
யாழ்ப்பாணம்.

அஞ்சலி

ஒன்றரை நூற்றுண்டு காலமாக அன்னிய ஆட்சிக்கு ஆட்பட்டிருந்த நமது நாடு, இன்று சுதந்திரம் பெற்றிருக்கிறது. பெற்ற சுதந்திரத்தின் தன்மை எப்படிப்பட்டதாயினும், விடுதலை பெற்றதை என்னி நாம் ஆடிப் பாடி மகிழ முடியாதிருக்கி ரேமே! என் இந்த நிலைமை?

காந்தி மகான் இவ்வுலகை விட்டு நீங்கிவிட்டார்! உலகம் தழைக்க வந்த உத்தமன் உடல், பிடி சாம்பாயிற்று! மக்கள் வாழ்விலே மறுமலர்ச்சி தோற்றுவித்த மன்னனின் டூவுடல் மறைந்துவிட்டது! — நம்பழுடியாத ஒரு விஷயம் நடந்தேவிட்டது! நம் இதயம் துடித்தது; துடிக்கிறது; துடித்துக்கொண்டே இருக்கப்போகிறது—காலப்போக்கிலே ஆறிவிடக்கூடிய புண்ணை இது?

‘மறுமலர்ச்சியின் இந்த இதழை, அந்த அஹிம்சாமூர்த்தி யின் பரிசுத்த ஞாபகத்துக்கே உரிமையாக்கி அஞ்சலி செய் கிறோம். வாழ்க, காந்தி நாமம்!

மகாத்மாஜியின் பிரிவுத் துயரத்தினால் வெதும்பிப்போன இதயங்களிலிருந்து பிறந்த வார்த்தைகள் — இரண்டு கட்டுரை களாகவும் இரண்டு கவிதைகளாகவும் இந்த இதழில் இடம் பெற்றுள்ளன.

மகாத்மாவின் வச்சியப் பாதையைத் தெளிவாக எடுத்துக் காட்டும்—கற்பனைத் திறன்வாய்ந்த மேலட்டைச் சித்திரம் நமது ஒவிய விற்பன்னரான ‘கதி’ரின் உணர்ச்சிப் பெருக்கிலே ஒரு வானது.

‘மறுமலர்ச்சியின் பொங்கல் இதழைப்பற்றி அனேக பாராட்டுகள் கிடைத்துள்ளன. அவைகளில் தெரிந்தெடுத்த சில வற்றைப் பிரச்சிப்பதற்குக்கூட இந்த இதழ் உகந்ததல்ல. ஆயி னும் குற்றுலத்திலிருந்து ரஸிகமணி டி. கே. சிதம்பராநாத முதலி யாரவர்கள் எழுதிய பாராட்டுக் கடிதத்தைச் சுருக்கி உள்ளே பிரசரித்திருக்கிறோம்.

பொங்கல் இதழைப் பாராட்டி எழுதிய எல்லா அன்பர்களுக்கும் எமது மனப்பூர்வமான வந்தனங்கள்.

● உணர்ச்சிப் பெருக்கிலே உருவெடுத்த இந்தக் கவிதை நமது உள்ளத்தை உருக்கிவிடுகிறது. தமக்குப் பைத்தியமே பிடித்துவிட்ட தாக எழுதுகிறோர் சாரதா. ‘அன்னவரைச் சுட்டகதை கேட்ட பின்பும், அறிவோடு நானிருக்க அஞ்சுகின்றேன்’ என்கிறோர்!.....

நி தா ன மில்லை!

1. யார்சோன்னூர் காந்திமகான் மாண்டா ரென்று? நான்சோல்ல வில்லையதை நம்ப வேண்டாம்: பாரேங்கும் ஏதேதோ அனுதா பங்கள் பரப்புகிறோர்; அவையேல்லாம் பரிகா சந்தான்; ஆர்சோன்னால் நமக்கேன்ன? அன்னல் காந்தி அகிலத்தில் என்றென்றும் அழியா வண்ணம் பேர்பேற்ற புகழுடம்பைப் பேற்றி ருக்கப் பேதைகளே பூதவுடற் பேச்சே பேபார்!
2. ஐம்பூதத் தாலான் உடலைத் தானும் அழிந்ததேன்று சோல்லுவதில் அறிவே யில்லை; ஐம்பூதத்து(து) உயிரியக்கம் அற்ற போது, அவற்றினது கூட்டறேவும் அகல்வ தன்றி ஐம்பூதம் அழிவதில்லை; அன்னல் காந்தி அவனியிலே இன்றமுளார், என்று முள்ளார்; ஐம்பூதம் உள்ளவரை அவரும் உண்டு; ஆகையினால், நாம்கவலை அடைதற் கில்லை!
3. “என்னப்பா பைத்தியமோ?” - என்று கேட்பீர்; என்னளவில் பைத்தியமாய் இருந்து விட்டால், உண்மையிலே உலகும்ய வந்த காந்தி - உத்தமரின் பிரிவென்னினாந்(து) உருக மாட்டேன்; என்னளவில், பைத்தியந்தான் இப்போ தேற்கும்; ஏனென்றால், உருதுதற்கு இடமே யில்லை; அன்னவரைச் சுட்டகதை கேட்ட பின்பும் அறிவோடு நானிருக்க அஞ்சு கின்றேன்!
4. அச்சமெதற் கென்றுநீர் கேட்க வேண்டாம்; அறிவாளிக் கிவ்வுலகம் அடுக்கா தையா; போய்ச்சரக்கை மேச்சகீற் போலிக் கூட்டம் பூதலத்தில் நிறைந்திருக்கும் போது, உண்மைக் கைச்சரக்கை விற்கவந்த காந்தி யார்க்குங் கையின்மேற் பலன்கிடைத்த காட்சி கண்டோம்; நிச்சயமாய்ச் சோல்லுகிறேன் : உலகச் சந்தை நிலைபரங்கள் இப்போழுது நிதானமில்லை! - ‘சாரதா’

சமூகம் மறுத்துவிட்டது!

* அ. வி. ம. *

30-1-48 இல் காந்தியுடன் காலித்த சூரியன் அன்று மாலையில் காந்தியின்றி மறைந்தான்! அஹ்ரிம்சா மார்க்கம் மறைந்தது! எல்லோரும் ஒரு குலம், எல்லோரும் ஒருதாயின் குழந்தைகள் என்னும் திருஷ்டாந்தங்கள் மறைந்தன. ‘மாற்றுணை உன்போல் நேசி’ என்ற மகானை, அவருடைய காலத்துச் சமூகம் வாழுவொட்டாது மறுத்தது. ‘மாற்றுணை உன்னிலும் நேசி’ என்று போகித்தும், நடைமுறையில் உண்ணுவிரதம் இருந்தும் காட்டிய மகானையும் இந்த இருபதாம் நாற்றுண்டுச் சமூகம் மறுத்துவிட்டது!

உலகம் சிறக்கின்றது என்கிறார்களே! எப்படி? சமூகத்தின் முன்னேற்றம் இந்த இரண்டாயிரம் ஆண்டின்பின் இப்படியாக வந்து பரிணமித்ததோ! அறிவை உபயோகியாதும் அதனை மெய்ப்பாட்டால் அமுக்கியும் மேற்சென்ற சாகியம், சுதந்தரவாழ்வு வாழுவழி இதுதான் என்று காட்டவந்த காந்திமகானின் உபதேசத்தைக் கேட்க முடியாது என்று மறுத்துவிட்டது. நம்பவே ரமுடியவில்லை.

மகாத்மா காந்தி, அஹ்ரிம்சைக்கு ஒரு சமாதி. அன்புக்கு ஓர் ஒதுக்கிடம். அமைதிக்கும் அவ்வாறே. மேலைத்தேச ஆட்சி முறைகளும், நாகரிகமும்தான் இந்தியாவை மேற்கொள்ளும் போலும்! அமைதியான அஹ்ரி ம் சா மார்க்கத்தில் யாவறையும் இட்டுச் சென்ற தீபம் அணைந்தது. எத்தனையோ தீவிரவாதிகளை வழிகாட்டிய தீபம் இன்று மறைந்ததும், உள்ளத்துள் அமைதி குன்றிவிட்டது.

இந்திய சரித்திரத்தை எழுதிவைக்கும்போது ‘ஒரு இந்தியன் கையால் காந்திமகான் உயிர் நீங்கினார்’ என்ற வடுத் தோன்றும். ஆனால், அவருடைய விருப்பத்தையும் பூர்த்திசெய்ய ஒருவன் வேண்டுமே, கைகூப்பியபடி உள்ளனபோடும், முகமலர்ச்சியோடும், புன்னகையோடும் — தம்மைக் கொல்ல வருபவனைத் தாம் ஏற்பாரேல், அதுவே அஹ்ரிம்சையின் உச்சங்கிலை என்று போகித்த மகானன்றே அவர்! அப்படியே அவர் பிரியவும் ஒருவன் காரண மாகத்தான் வேண்டி வந்துவிட்டது!

యుకన్ ఒగ్గువాణిక్ కాణుండపోతు ఎంచెమ అర్థియామల్సే ఉస్సాతతిల్ ఒగ్గు వెరుపుపుమ ఏమన్నముమ తోంఱుకిన్నరన్. ఇయేక్ నాతరాక్ కొంఱ చముకతత్త్వశ్ చేర్సంతవణ్ ఇవణ్ ఎంపతుతాం అతర్కుం కారణమ్. ఇయేక్వో యుతరాక్ ఇగ్గుప్పినుమ అతిణై నామ కవణిప్పతిల్లి. అవర్ ఉలకతతిర్కుప్ పొతువాణ్ ఒగ్గు పెరియవర్. ఆనుల్ అవరాస్ చముకతతిణిన్రుమ నీక్కియవర్కణైత తాం నామ కింతిక్కిన్రోమ; వెరుక్కిన్రోమ. అప్పటియే యాతోగ్గు కుర్రముమిల్లాత ఇంతుమాతక్తాబెగ్గువాణ్, — మకారాష్ టిర చాతియాణై ఇరణ్టాయిరమ ఆణ్టిణ్ పిణ్నుమ, ఉలకతతిల్ ఎంతమ్ములియిల్లాయినుమ, వేర్రమమితణ్ సంతిక్కుమపోతు అవను టెట్య ఉస్సాతతిల్ ముతల్ ఎమ్మువతు వెరుపొకవో ఇగ్గుక్కుమ. ఎణెనింల్, ఉలకతతుక్కు ఉరియ ఒగ్గు మకాణిస్ చముకతతిణిన్రుమ నీక్కియ ఒగ్గు పథిచార్సంత చాకియతతిర్కు ఉరియవణ్ ఇవణ్ ఎంఱ వటువాల్. ఇతు ఉలక ఇయర్షైక; మార్రముష్యాతతు. సంతతి సంతతియాక్ ఇంతప్ ‘పుకమ్’ భొటార్సంతు వర్గుమ.

సతంతిరమ అటెట్యమ కాలతతిల్, అతిణైప్ పుతియ మురైయిల్ అటెట్యచెయ్యత బెగ్గురూమాణై ఇముంతు సతంతిరాంతాత ఎప్పటి అన్నా పణిప్పతు ఎంఱర్హియాతు వరుంతుకిన్నరతు ఇంతియా. కాంతి మకా అంక్కు నామ చెయ్యుమ కెకమ్మారు, అవర్ కాట్టియ వధియిల్ నిఱ్పతు తాం ఎంఱ చొస్లిక్కెకాస్సాల్ కూటుమ్. ఆనుల్ ఎం మనతతిల్ తోంరుమ జ్ఞయమ్ అతర్కు ముమ్మార్క నటక్కుమో ఎంపతో. అతర్కాకతతాం ఇంతశ చముకమ అవరుక్కు వాంశువై మరుతతు విట్టటో?..... చాంతి.



● ఎణెనిస్ చంఱ్లిలుమ ఉస్సా సకలముమ సతా మరైంతుకోణ్ టిర్కుంకిన్రన్; సతా మాయం్తుకోణ్ టిర్కుంకిన్రన్. ఇంతశ సకల మారుతల్కల్లుక్కుమ ఇటెయిలో, ఒగ్గు లీవసక్తి నీలివువతెత నాణ్ మంసకలాకం కాణ్కిరైణ్. అతు మార్తతు; సకలతత్త్వయుమ చేర్త తిణైప్పతు; చిరుష్టిప్పతు; మాయప్పతు; మరుప్పటియుమ చిరుష్టిప్పతు. అర్థిచుయుత్తుమ అంత లీవసక్తియో ఆతమా, అల్లతు కటవుణాతుమ. ఎం పులణ్కలిగైల్ మంచిలుమో కాణ్నుమ వెరెంతప్ పోగ్గులుమ నీలితతిరుక్క మిట్యాతు; నీలితతిరుక్కపోవతిల్లి. ఎనువో, అవనో ఉస్సావణ్.

ఇంతశ సక్తి నంమై పురివత్తా? కేడె పురివత్తా? అతు మర్రహమ నంమై పురివత్తాకవె నాణ్ కాణ్కిరైణ్. ఎగెన్ణార్లు, శావుక్కు నాటెవో వాంశువు నీలితతిరుక్కిర్తు; పోయక్కతు నాటెవో ఉణ్ణమై నీలితతిరుక్కిర్తు; ఇగ్గుక్కు నాటెవో ఔణీ నీలితతిరుక్కిర్తు. ఇతెత నాణ్ కాణ్ మిట్యాతు. ఆకవో, కటవుం ఉమ్మిరుమ ఉణ్ణమైయుమ ఔణీయు మావాణ్ ఎంఱు నాణ్ ఉన్కింకిరైణ్. అవన్ అంపు మయమావాణ్; ఉణ్ణాత నంమైయుమావాణ్.

— మకాతమా కాంతి.

“மகாத்மாஜி.....”

— சம்பந்தன் —

வேறு எவ்விதமாகவும் மருடவாக்கியம் எழுதக் கொடுக்கு
கிறது.

ஜியோ! பாரதத்தைக் கீழாடி அறந்துவிட்டதே! ஏன்,
— உலகத்தின் உயிர்களிலையே கலங்கிப்போயிற்று என்றாலும் பிச
கல்ல. எங்கும் மக்கள் தேம்பித் தேம்பி அழுகிறார்கள். சகிக்க
முடியாத துண்பத்தின் அவலக்குரல் எல்லாப் பக்கத்திலிருந்தும்
கேட்கிறது. உலகமக்களுக்கு, அதிலும் பாரதத்தாய் ஈன்ற குழந்
தைகளாகிய நமக்கு இதைவிட இனி ஒரு பெருந்துயர் வருமா?
பெருந்துயர் என்ற பத்துக்குள் இந்த அவலகிலை அடங்குமா?

தெப்பவே மஹரிஷி - பாபுஜி - மகாத்மாஜியர் மறைந்தார்?
அப்படி நினைக்க முடியவில்லையே. எப்படியோ நடக்கமுடியாதது
நடந்துவிட்டது. இனி உயிருள்ளவரை ஆறமுடியாது. இதுதான்
உண்மை. அந்த ‘நாதாராம் விநாயக் கோதே’யின் கைத்துப்பாக்கி
யைப் பற்றிக்கொண்டு வந்த கொலைக்கடவுள் நம்மை ஏன் காண
வில்லை? சத்திரபதி சிவாஜியும், திலகர் பெருமானும் பிறந்த
மராட்டிய ஜாதியில் இந்த நாதாராம் விநாயக் கோதே எப்படி
ஜனனமானன்?

மறைவு எல்லோருக்கும் சாஸ்வதமானதாக இருக்கலாம்.
ஆனால்? - பாபுஜி - அந்த எல்லோருக்குள்ளும் வைத்து என்ன
ணத்தக்க ஒருவரா? ஆனாலும் இது நடந்து விட்டது. எப்படி
நடந்தது என்று யாராலும் கற்பனை கூடச் செய்து பார்க்க
முடியவில்லையே!

அண்ணல் மகாத்மாஜியின் பெருமையை - உயர்வை மனி
தனால் சொல்ல இயலுமா? கற்பனையைக் கடந்த குண சௌக
தரியமே அவரது திருக்கோலம். தேவாம்ஸம் பொருந்தியவர்
தேவனான் என்றாலே அவரை இழிவு செய்வது போல ஆகி
விடுகிறது.

மஹரிஷிகளுக்கெல்லாம் மஹரிஷி. புத்தரது ஞானமும்,
கிறீஸ்துவின் கணிந்த அன்பும், நமியின் திருஷ்டியுமா அவரிடம்
பரிமளித்தன? உலகந் தோற்றியனின் எத்தனை மகான்கள் இந்தப்
சூழியில் வாழுந்தார்களோ, அவர்கள் எல்லோரது சிறப்பியல்பு

களையும் சேர்த்து எண்ணிறந்த மடங்குகளாக்கினாலும், ‘அவ்வளவுந்தானு பாபுஜியிடம் விளங்கிய குண - நிலைகள்?’ என்று எல்லோரும் கோபிப்பார்கள்.

பாபுஜி இந்தியாவின் சுதந்திரத்தை ஸட்டிச் கொடுத்துவிட்டார். இனி..... என்று எப்படி ஆற்முடிகிறது. அவர் அதற்காக மட்டும் பிறந்தவரல்லவே. கலியுகத்தில் ராமராஜ்யத்தை - சுவர்க்காவாழ்வை நமக்குக் காட்டித்தர வந்தவர் என்று சொல்லிவிட்டால் மட்டும் முடிந்ததா? அவர் அவதரித்தார் - இன்னும் எத்தனையோ காரியங்களுக்காக. இடையில் இப்படி ஆயிற்றே!

ஐயோ! திலகரை, கோகலேஸய, வித்தல்பாஸய, சித்தரஞ்ஜனதாஸை, லஜபதியை, மகாதேவதேசாஸய, சேதாஜியை இன்னும் பலரை இழந்தோம். காலன் பெரியோர்களைக் கொண்டு சென்று தன் நாட்டில் குடியேற்றிச் சுகங் கண்டுவிட்டான். அந்தச் சுவையில் - இனிமையில் - மயக்கத்தில் அண்ணீலையும் அழைத்துச் சென்றுனே!

உலகத்தைப் பாப இருள் கௌவிக்கொண்டுவிட்டது. ஞானசூரியன் திடீரென மறைந்துவிட்டான். இந்த மனித ஜாதிக்கு முன் இனியும் அந்த விலைமதிக்க முடியாத மாணிக்க தீபத்தை ஆண்டவன் வைத்துவிட்டுப் பொறுத்திருக்க விரும்பவில்லை. அழப்பிறந்த மனிதனே! இனி உன் மூச்சள்ளவரைக்கும் அழுது தொலை!

ஆனால், பாபுஜியின் ஆத்மஜோதியைக் காணமட்டும் ஆசைப்படு. அந்த ஆசை - உணர்ச்சிதான் ஒருங்களைக்கு உனக்கு ஆறுதலைக் கொடுக்க முடியும். சத்யம், அஹிம்சை என்பவற்றிற்குத் தலையைத் தாழ்த்தி வணங்கு. அப்போதெல்லாம் பாபுஜி உன்னேடு கூட இருப்பதை உணர்வாய்.

பாபுஜியின் ஆத்மஜோதி எங்களைக் காப்பதாக.



எண்ணங்களைப் பிறரிடமிருந்து அபகரிப்பதும் ‘திருட்டு’த்தான். “இந்தப் பேரெண்ணம் என்னுடையது” என்று மார்த்தடிக்கொள்வது தப்பிதம். ஏனெனில் அந்த எண்ணம் பிறருடைய எண்ணத்தை அடிப்படையாகக்கொண்டு சிருஷ்டிக்கப்பட்டிருக்கலாமன்றே! இதை ‘எண்ணத் திருட்டு’ என்று சொல்ல வேண்டும். உலகசரித்திரத்தில் எத்தனையோ புலவர்கள் இத் திருட்டுக் குற்றத்தைச் செய்திருக்கின்றனர். ‘இலக்கியத் திருட்டு’ என்பது இப்போதும் சகஜமாய்த்தானிருக்கிறது.

— மகாத்மா காந்தி.

இனி உலகில் . . .

• • • முதல்வன் யார் ?

எச்சாதி எச்சமயத்து எங்காட் டாரும்
 இன்றலகில் முதல்வன்யார் என்னக் கேட்டால்
 சிச்சயமாய்க் காந்திதான் என்று கூறும்
 சிகாற்ற பெருமையினைப் பறதான் தாங்கக்
 கச்சைதான் ஆடையாய் அவரையிற் கட்டிக்
 காசினியைக் கருணையினால் ஆண்டுவந்தாய்;
 ரக்சேகாள் உளமுடையான் நமனுய் வந்து
 நாயகமே ஆருயிரைக் கவர்ந்தா னந்தோ!

இனியுலகில் முதல்வன்யார் என்னும் போது
 யாருள்ளோ யாழுந்தான் காணே மையா
 பனிவரைசேர் பாரதத்தின் துயராந் தானும்
 பல்லாண்டு சென்றாலும் திருமேர தான்?
 கனவினிலும் உளையேயாம் மறக்கோ மையா
 கண்ணீரும் ஒருபோதும் தீரா தையா
 உனதுயிரை கமனேதான் கவர்ந்த போதும்
 உலகுவரை உன்ஜோதி ஒங்குஞ் தானே!

சுத்தியத்துக்கு அரிச்சங்தரன் ஒருவன் தானே?
 தரணிதனில் பொறுமைக்குத் தருமன் தானே?
 உத்தமநற் கருணையினால் உலகை வென்றேன்
 உயர்புத்தன் என்றுசொலும் ஒருவன் தானே?
 சித்தியமும் மாற்றலிற் பரிவு காட்டி
 நிமலனென்னும் நிலையடைந்தோன் யேச தானே?
 இத்தரையில் நீவந்து உசித்த தாலே
 இவரிருவர் இருவரென இயம்பப் பெற்றார்!

— யாழ்ப்பாணன்.



‘இவர்கள்’ சொல்கிறார்கள்:

இலங்கை பெற்ற சுதந்திரம்!

சுமார் 2500 ஆண்டுகளுக்குமுன்னர் புத்தபகவான் ஆத்மா சம்பந்தமாகவும் அதன் விடுதலையைப் பற்றியும் உபதேசித்தார். அதற்குப் பின்னர் மிகமுக்கியமான ஒரு நிகழ்ச்சி இலங்கைக்கு இன்று கிடைத்துள்ள அரசியற் சுதந்திரமேயாகும். இப்போது நாம் அடைந்துள்ள சுதந்திரத்துக்காக எண்ணற்ற இலங்கை மக்கள் மிகவும் பாடுபட்டிருக்கிறார்கள். இவர்களை நாம் ஒரு போதுமே மறக்கமுடியாது. சுதந்திர சகாப்தம் ஆரம்பமாகிவிட்டது. இனிப் பொதுஜனங்களின் நல்வாழ்வுக்காக உழைப்பதற்கு அனைவரும் முன்வருவார்களாக.”

— பிரதமர் சேனாயக்கா.

* * *

“இதை நாம் உண்மைச் சுதந்திரமென்று ஒப்புக்கொள்ள முடியாது. எம் தமிழ்த் தலைவர்களும் ஒப்புக்கொள்ளவில்லை. தமிழ்மக்களும் ஒப்புக்கொள்ள மாட்டார்கள். பிரிட்டிஷாருடன் சேனநாயக்கா செய்துள்ள மூன்று ஒப்பந்தங்களும் நம்மை இன்னும் பிரிட்டிஷ் தேர்க்காலில் பின்திருக்கின்றன.”

— ‘சுதந்திரன்’

* * *

“பேப்ரவரி நாலாந் திகதியுடன் பிரிட்டிஷ் ஆகிக்கத்தினின் றம் இலங்கை விலகி டொமினியன் அந்தஸ்தைப் பெற்று, பிரிட்டனின் சாம்ராச்சிய நாடுகளுடன் தலைசிமிர்ந்து நிற்கிறது.”

— ‘ஈழகேசரி’

* * *

“நற்செய்தி! போலிச் சுதந்திரவிழாவைப் பகிஷ்கரிப்போம். போல்வீக் வெளினில்லை - சமசம்மையை - சும் சூ னி ஸ்ட் ஆகிய கட்சிகளைச் சேர்ந்த பாரானுமன்றப் பிரதிதித்திகள் 20 பேர்களும் எவ்வித உற்சவங்களிலும் கலந்துகொள்ள மாட்டார்கள்! பாரானுமன்றத்துக்கு வெளியேயும் இடதுசாரிகள் சுதந்திரவிழாவைப் பகிஷ்கரிப்பார்கள்.”

— ‘ஜாதயந்தர சமசமாஜை’

* * *

“நாட்டில் விலவும் பொருளாதார கஷ்டங்களை முன்னிட்டு, ஒருசார்பினர் சுதந்திரவிழாவையும் பகிஷ்கரித்துள்ளனர். பொருளாதாரக் கஷ்டங்கள் நீங்கினுல்தான் அரசியற் சுதந்திரத்துக்கே அர்த்தமுண்டு.”

— ‘வீரகேசரி’,

‘ரவுகமணி’ எழுதுகிறார்:

மறுமலர்ச்சி ஆசிரியர் அவர்களுக்கு,

மறுமலர்ச்சிப் போங்கல் இதழ் கிடைத்தது.
மிக்க நன்றி.

கனகரத்னம் அவர்களது படம் பத்திரி
கையை நன்றாய் அலங்கரிக்கிறது..... நாங்கள்
ரோம்பவும் அனுபவிக்கிறோம்.



மிக்க சிரத்தை எடுத்துப் பத்திரி கையை
நடத்துகிறீர்கள். கனகரத்னம் அவர்களது ஆத
ரவோ இருக்கிறது. உறுதி: பத்திரிகைக்கு நல்ல
வியாபகம் இருக்கும். ரோம்ப சந்தோஷம்.

தங்கள்,
டி. கே. சிதம்பரநாதன்.

படித்துப் பார்த்தது

அணிகலம் – போங்கல் மலர்:- ஆசிரியர்: வெ. கதிரேசன்
செட்டியார். காரியாலயம்: புதுக்கோட்டை. விலை: 12 அணு.

பொன்னூலி வீசும் அழிய முகப்புச் சித்திரத்துடன் வழக்
கமான அளவில், 90 பக்கங்களில் இந்தமலர் வெளிவந்திருக்கிறது.

சுவாமி சுத்தானந்த பாரதியார் முதலியவர்களுடைய கவிதை
களும், வித்வான் ஜி. சுப்பிரமணியபிள்ளை, வி. ஆர். மயிலேறு,
எம். எஸ். சுப்பிரமணிய ஜயர், அகிலன், தே. ப. பெருமாள், எம்,
எஸ். கமலா முதலியோருடைய கட்டுரைகளும், கதைகளும் மல
ருக்கு மணமுட்டுகின்றன. கப்பலோட்டிய தமிழன் வ. உ. சிதம்
பரப்பிள்ளையின் மூவர்ணப் படமும், வேறுபல படங்களும் மலரை
அலங்கரிக்கின்றன.

ஞானக்கடல்:- பிரதம ஆசிரியர்: தத்துவஞானி உயர்த்திரு.
அன்பர் பூபதிதாஸர் அவர்கள். காரியாலயம்: 224, லேயார்ட்ஸ்
பிராட்வே, கொழும்பு. தனிப்பிரதி சத. 50. ஆண்டுச்சந்தா: ரூ. 6.

அன்புக்கடலர்ன் பூபதிதாஸருடைய மேற்பார்வையிலே
தோன்றியுள்ள இந்த ‘ஞானக்கடல்’ பல பெரியார்களுடைய
வாழ்த்துச் செய்திகளுடனும், வேறும் தத்துவக் கருத்துக்கள்
அடங்கிய பல கட்டுரைகளுடனும், கதைகள், கவிதைகளுடனும்
விளங்குகின்றது. அச்சும் அமைப்பும் நன்றாக இருக்கின்றன.
‘ஞானக்கடல்’ நன்கு பெருகி நாட்டுக்கு நலன்புரிவதாக!

○ சுதந்திரம் கிடைத்துவிட்ட நமது ஈழநாட்டுக்கு ஒரு 'தேசிய கீதம்' தேவை என்ற அபிப்பிராயம் பல இடங்களிலும் தோன்றியுள்ளது. சமீபத்தில் தேசியகீதத்தின் தேவைக்காக ஒரு கவிதைப்போட்டி நடந்ததாகவும் அறிகிறோம். இலங்கைத் தமிழ்மக்களின் முன்னால் இதோ, இந்தக் கவிதையையும் சமர்ப் பிக்கிறோம். கவிதையின் பொருள் நன்றாக இருக்கிறது; இதை யோடு பாடுதற்கு வேண்டிய ஒரைசநயமும் நிறைந்திருக்கிறது. — வாசகர்களின் அபிப்பிராயம் எப்படியோ?

* ஈழத் தாய் *

ராகம் : ஹிந்துஸ்தான் தோடி.

தாளம் : ஆதி.

�ழத்துப் புத்திரர்கள் - ரத்தினாத் - தீவத்துப் புத்திரர்கள் வாழுத்துணிந்துநாம் ஒன்றுபட்டழூத் தாயை வணங்கிடுவோம். இந்து சமுத்திரத்தின் - நடுவே - சந்தர மாயத்துலங்கும் இந்தாலிங்கையெந் நாட்டுவளத்திற்கும் ஈடுகுறைந்திடுமோ? பாத மலையுமண்டு - பிரதுரு - தால மலையுமண்டு மோதியர்ந்து முகிற்குலங்கொட்டு மழையிற்குறைந்திடுமோ? மாவலி கங்கையிலே - மற்றும் - பாய்வலி கங்கையிலே தாவிநுரைகள் திரளப்பரங்கிடும் சீரிற் குறைந்திடுமோ? காடு சிரம்பவெல்லாம் - உயர் - மேடு சிரம்பவெல்லாம் கூடிமகிழ்ந்து விதைத்துப்பின்னெல்லினைப் பாடி அளப்போமே. தெங்கிற் படுபொருள்கள் - மலையிற் - பொங்கிடும் தேயிரப்பர் எங்குமிருந்திலை பெற்றுப்பின்னேகிடத் தங்கத்துடன்வருவார். பெற்றிடும் முத்தினங்கள் - ரத்தினாக் - கற்கள் பலவினங்கள் பெற்றிலைகொண்டுதம் நாடுகளேகிடக் கப்பல்திரள்குவியும், வரழை கழுகினங்கள் - தானியம் - பாளைப் பனைபவளக்கள் நாளும்வளமுயர்ந் தோங்கிடக்காய்கள் காயத்துக்குலுங்கிடுமே. நன்மை தனிற்குறைந்தோ - வளத் - நன்மை தனிற்குறைந்தோ என்னகுறைவினால் இன்னலடைவது ஈழப்புதல்வர்கள்நாம்? சாதிகள் பேசல்விட்டுச் - சமயப் - பூசல்கள் ஒயவிட்டு சோதரர்நம்முட் பகைமையொழித்துநம் தாயைவணங்கிடுவோம்!

மபக்கங் தெளியாத பூரண குடிகாரனேடு இலக்கியம் கற் பிக்கும் ஆசிரியனை ஒப்பிடலாம். அவனுடைய குடி இலக்கியக் குடி. எந்தப் புஷ்பத்தில் சிறிது மது இன்னும் சேர்க்கலாமென்று கேடியலையும் வண்டாயும் அல்லது தேரீயாயும் மிருப்பான். அவனுடைய கீதம் இலக்கிய கீதம். அவனுடைய களி இலக்கியக் களி. அவன் நாயா யிரான்; காக்கையா யிருப்பான். ‘காக்கை காவா கஹாந்துண்ணும்.’ இந்த இலக்கியக் குடிகாரனுக்குக் கூடிக் குடிப்பதிலே ஆர்வம். புதியதொரு மது சிடைத்துவிட்டால், அவன் குதித்துக் கூத்தாடி, தன் குழுவை யழைத்து, கூடிக் குடிப்பான். அவனுக்குப் புதுப் புது இலக்கியமே உணவு. அதுவே தன்னீர். இலக்கியங்கான் அவன் சுவாசம். அவன்

[பண்டிதர் அவர்களுடைய எழுத்துக்களை வாசிப்பதற்கு வாசகர்கள் வெகுகாலமாக ஆவலோடிருக்கிறார்கள். அந்த ஆவலைத் தீர்ப்பது அவ்வளவு இலகுவாயில்லை! பண்டிதரவர்கள் ‘இலக்கியம் கற்பித்தல்’ என்னும் பொருள்பற்றி விகழ்த்திய விரிவுரைக் குறிப்புகளின் தொகுப்பு, சைவாசிரிய கலாசாலை மாணவர்களங்க வெளியீடான் ‘நாவல்’னில் வெளிவந்துள்ளது. அதில் ஒரு பகுதியே ‘இலக்கிய ஆசிரியன்’ என்னும் இக்கட்டுரை. பண்டிதரவர்களுக்கேயுரிய – தனிச் சிறப்புவாய்ந்த தமிழ்நடை இக்குறிப்புகளில் நன்கு பிரதிபலிக்கிறது.]

இலக்கிய ஆசிரியன்

பண்டிதர் சி. கணபதிப்பிள்ளை.

செவிகள் இலக்கியமல்லாதவைகளைக் கேட்டாற் செவிடாய்விடும். அவன் நா இலக்கியமல்லாதவைகளைக் கண்டால் ஊழமையாய்விடும். ஒருதாம்தானும் உச்சரிக்க மாட்டாது. கண்கள் இலக்கியமல்லாத காட்சிகளைக் காணாமாட்டா.

நல்ல கருத்துக்களையும், அதற்கு அதுதானென்று சொல்லத்தக்க பாடங்களையும் சண்டிப்பார்த்து எடுக்கக்கூடியவன். பாட்டில் உயிர் துடிக்குமிடத்தைச் சுட்டிக் காட்டத்தக்கவன். பாட்டுக்கேற்ற ஒசை, தாளத்துக்கேற்ற ஆட்டம் கைவந்தவன்.

சரி, இனிக் கிராமப் பள்ளிக்கூடத்துக்குப் போவோம். அங்கே ஒரு உபாத்தியாயரும், ஜந்து வருப்புகளுமிருக்கும். எல்லாப் பாடத்திற்கும் ஆசிரியர் அவர்தான். அவர் இலக்கியப் பாட்டிலே, சரித்திரம் — பூமிசாஸ்திரம் — சுகாதாரம்—கணிதம் — ஏழுவராய் பயனிலை—பகுபதமுடிவு—எல்லாம் படிப்படித் து இறுமாப்போடு இருப்பார். அவர் ஒரேபொரு குறைதான் செய்திருப்பார். அது, இலக்கிய பாடத்திலே இலக்கியம் படிப்பியாமை; அவரிடம் அகப்பட்ட இலக்கியமும், குறிச்சிபுக்க மாண்போல ஏற்யும் குத்தும் அடியும் பட்டு, படிகாயங்களோடு பின்மாய்க்கிடக்கும். மாணவர்கள் பாவும்! தென்னாலிராமன் வளர்த்த பூணக்குட்டிபோல, பாலைப் பார்த்துக்கொண்டே முன்குவார்கள்.

இதுதான் இப்பொழுது சீர்திருக்கிய நகர பாடசாலைகளி லும் நடக்கின்றது. உபாத்தித் தொழில் வயிறு கழுவுகிற தொழில்; சுகமாக வருமானம் பண்ணுகிற தொழில். மூலை விருத்தியில்லாதவர்கள் — வேலைபற்றவர்கள் — வேறு வசதி இல்லாதவர்கள், கோவிற் குருக்களாய்ப் போகிறார்கள்; அல்லது உபாத்தியாயர்களாய் வருகின்றார்கள். இலக்கிய ‘மேடர்’(கொலை) இப்பொழுது பள்ளிகளில் நடக்கிறது.

ஆசிரிய கலாசாலைகளிலே, சர்க்கரையை வாயிற் போடுவதில்லை. ஆனால், அதன் குணதோஷம் ஆராயப்படுகிறது; அவ்வளவுந்தான். பயிற்றப்பட்ட அந்த உத்தமாசிரியன் — வித்தியா பகுதியா வங்கிகரிக்கப்பட்ட அவன் — தனது நாட்டாண்மையினாலே, ஒரு பள்ளிக்கூடத்தைச் சுவீகரித்துக்கொண்டு, இருப்பைப்பூவைச் சர்க்கரையென்கிறுன். அவனையசைக்க ஆராலும் முடியாது. அவனுக்கு அங்கே ஆடும். அந்தக் கிராம சனங்கள், தங்கள் அருமைக் குழந்தைகளை அவனுக்காக அக்கினியில் ஓமங்கள் செய்யத் தயாராயிருக்கிறார்கள். அந்தக்காலத்தில் ஒரு பகன் எங்கேயோ ஒரு ஊரிலிருந்தானும். இது பழைய பாரதம். இந்தப் புதிய பாரதத்தில், எல்லாப் பள்ளிகளிலும் எண்ணிற்ற பகர்களிருக்கின்றார்கள். எத்தனையோ கலாசாலைகள் அவர்களை உற்பத்திசெய்து தள்ளுகின்றன.

புலவன் பிறக்கிறான். அப்படியே இலக்கிய ஆசிரியனும் பிறக்கிறான். அவனைத் தேடிப் பிடிப்பது வித்தியாபகுதியின் கடன். அவன் வித்தியாபகுதியைத் தேடிப் பிடிப்பதில்லை. *

மாறும் இலக்கணம்

3

“இரட்டையர்கள்”

(சென்றதிதழ் தொடர்ச்சி)

4. இனி வேற்றுமை யுருபுகளை எடுத்துக்கொள்வோம். இன்று பாடசாலையில் நாலாம் ஐந்தாம் வகுப்பில் படிக்கும் ஒர் பையனிடம் ‘வேற்றுமையுருபுகள் எவ்வெய்வை?’ என்று கேட்டால், அவன் உடனே ‘ஐ, ஆல், கு, இன், அது, கண்’ என்று ‘பளிச்’ செனச் சொல்லுவான். கிளிப்பிள்ளைப் பாடமாக மனனம் செய்திருப்பதாலேதான் அவன் அப்படிச் சொல்வானேயல்லாமல் அவற்றின் உபயோகத்தை உணர்ந்தல்ல. ஏனெனில், அவற்றில் ஏந்திய முன்று உருபுச்சாமும் அவனைப் பொறுத்தஅளவில் பேச்சத் தமிழிலும் எழுத்துத் தமிழிலும் பெரும்பாலும் அவனுக்கு அறிமுகமில்லாத உருபுகள்தான். ‘அது’வும், ‘கண்’னும் சுட்டிப் பெயராகவும், அவயவப் பெயராக வந்தான் அவன் அறிந்திருப்பான். ஐந்தாம் வேற்றுமை ‘இன்’ உருபோ, பேச்சிலும் எழுத்திலும் ஆரூரும் வேற்றுமையுருபு இருக்கவேண்டிய இடத்திலிருக்கிற (தமிழின் புத்தகம், அப்பாவின் பேணை என் பவற்றிற் போல்) ‘இன்’ சாரியை மாதிரித் தோற்ற மளித்து அவனை ஏமாற்றி ஆசிரியரின் தண்டனைக்கும் ஆளாக்கி விடுகிறது!

தனித்தனி ஒவ்வொரு வேற்றுமைக்குமுரிய வெவ்வேறு உருபுகளைக் கற்பிக்கும்போதும் இக்காலத்துத் தமிழாசிரியர் பலர், ‘ஜந்தாவதனுருபு இல்லும் இன்னும்’, ‘ஆற்றலெருமைக்கு அதுவும் ஆதுவும் பன்மைக்கு அவ்வும்’ என்று வழக்கு வீழ்ம் ந்தபழைய உருபுகளைக் கற்பிக்கிறார்களேயல்லாமல், அவற்றை விட்டு விடவோ அவற்றுக்குப் பதிலாக வழங்கும் புதிய சொல்லுவருபுகளைக் கற்பிக்கவோ பெரும்பாலும் துணிவதில்லை.

இவற்றில் ஐந்தாம் வேற்றுமையுருபுகளான ‘இல்’னும் ‘இன்’ னும் இன்றைய தமிழில் முறையே ஏழாம் ஆரூரும் வேற்றுமைகளின் உருபுகளாக வழங்குகின்றன. ‘அது’ உருபை ஒருக்கிலர் வழங்கினாலும் ‘ஆது’ ‘அ’ உருபுகளைப் பண்டிதர்மாரே இப்போது உபயோகிப்பதில்லை.

இப்படிபெல்லாமிருக்க, பழைய இலக்கியங்களைப் படிக்கும் நோக்கமில்லாத இளம் மாணவரும் பிறரும் இவற்றை ஏன் வருந்திக் கற்கவேண்டும்? புதியவற்றை ஏன் விலக்கவேண்டும்?

இனி, முன்னால், பின்னால், நேற்றைக்கு, இன்றைக்கு, நாளைக்கு என்பனபோன்ற சொற்களினுள்ள உருபுகளுக்கு இலக்கணதூவின்படி எப்பொருள் கொள்வது? இவற்றை இழிசனர் வழக்கு என்றே வேற்றுமை மயக்கமென்றே இடம்பெறவேண்டும். நெடுங்காலமாகச் சொல்லி வருதல் பொருந்தாது. இவைபோன்றனவும் இலக்கணத்தில் இடம்பெறவேண்டும்.

5. பழங்தமிழில் நான் என்னும் தன்மையொருமைப் பெயர்

இருக்கவில்லையெனத் தெரிகிறது. பின் அது வழுக்கில் வந்து விட்ட மையால் நன்னாவில் அதுவும் சேர்த்துக் கொள்ளப் பட்டது.

அந்தநன்னாவிலும் தன்மை முன் னிலைப் பெயர்கள் இவையெனக் கூறுமிடத்தில் நாங்கள், நீங்கள் என்னும் பன்மைப் பெயர்கள் காட்டப்படவில்லை. இவை இலக்கணத்தில் இடம் பெறுமையால் தவறான சொற்களா? வழுக்காற்றில் வந்துவிட்டமையால் புதிய இலக்கணத்தில் இவைபோன்ற சொற்கள் இடம் பெற வேண்டாமா?

6. இனி வினைச் சொற்கள் சில வற்றைப் பார்ப்போம். ஐம்பால் மூவிடத்துக்கும் பொதுவான வினை முற்றுக்கள் என்று வேறு, இல்லை, உண்டு என்னும் மூன்றையும் நன்னால் விதித்தது. உரை எழுதியவர்கள், இவற்றே வேண்டும், படம், தகும் என்பவற்றையும் சேர்க்கலாம் எனக் காட்டினர். இப்பொழுது இல்லை, உண்டு என்பவைபோல வே அல்ல என்ற முற்றும் ஐம்பால் மூவிடத்துக்கும் பொதுவானதாய் வழங்குகிறது. இது இலக்கணப் பிழையான சொல் என்றும் சிலர் என்னிக்கொள்ளுகிறார்கள். (பிரபல எழுத்தாள் தொருவர் பெரியார் ஒருவரைப் பற்றி எழுதும்போது, தாம் இலக்கண சுத்தமாக எழுதுவதாக என்னிக்கொண்டு “திரு..... அவர்கள் இவ்விதமான குறைகளை துவும் உடையவர் அன்று” என்று எழுதி முடித்தார்!)

ஐம்பால் மூவிடத்துப் பொதுவினைப்பற்றி ஆராயும்போது, வேண்டும் என்னும் பொருளில்

வழங்கும் ‘தேவை’ என்னும் புதிய சொல்லின் உபயோகமும் அறிஞரால் ஆராயப்படவேண்டிய ஒன்றுகும்.

இனி, எழுதுக, அனுப்புக, வருகு..... என்ற வியங்கோள் வினைமுற்றுக்களுக்குப் பதிலாக அதே பொருளில் எழுதவும்; அனுப்பவும், வரவும்... என்று புதிய வழுக்கு ஒன்று பிற்காலத்தில் ஏற்பட்டிருக்கிறது. இவை பெரும்பாலும் வியங்கோள் போலவே மரியாதையான ஏவலில் வழங்குவதாலும், சிறுபான்மை ஒருமையிலும் உபயோகிக்கப்படுவதாலும் இவற்றை எழுதும், அனுப்பும், வாரும்... என்னும் முன்னிலைப் பன்மை ஏவல் வினைகளின் திரிபுகளை என்று கொள்ளுதல் இயலாது. ஆகவே இவற்றையும் வியங்கோள் வினையாகவே கொண்டு இலக்கணம் அமைத்தல் பொருத்தமாகும்.

காலமும் இடமும் தெளிவாகக் காட்டுகிற எதிர்மறைவினைகளாகிய உண்டிலன், உண்டிலை, உண்டிலே உண்டிலன் ; உண்ணின்றிலன், உண்கின்றிலை, உண்கின்றிலேன் என்பன போன்ற சொற்கள் இக்காலத்தில் வழுக்குவீழ்த்துவிட்டதையும், இவற்றிற்குப்பதிலாய், இவையெல்லாவற்றிற்கும் பொதுவாய் உண்ணெல்லை என்ற எச்சத் தொடரே வழங்குவதையும் இலக்கணங்கற்பிக்கும் ஆசிரியர்கள் கவனிப்பதோ கற்பிப்பதோ இல்லையென்றே கூறலாம். அவர்கள் கற்ற, கற்பிக்கின்ற இலக்கணங்கள் காரணம்போலும் இதற்குக் காரணம்போலும்!



(வரும்)



வென்றுவிட்டாயடி, ரத்தின!

தோடர் கதை

அந்த 'இரவு'க்குப் பிறகு, - என் வாழ்விலே இருளைக் கவலவ விட்ட அந்த இரவுக்குப் பிறகு. இரண்டு மாதங்கள் கழிந்தன. இரண்டு மாதங்களா? இரண்டு கோடி யுகங்கள் கழிந்துவிட்டன. - என் செஞ்சு அப்படிச் சொல் கிறது!..... நான் எப்படி எழுதுவேன் இந்த நிலைமையை? ஜியோ!.....

பாலு மலையாவுக்குப் போனாரா, (பாலுவை 'அவன்', என்று சொல்லியதும் எழுதியதும்.... ஏனேன் இனியும் அப்படி எழுதக் கூச்சிறது!) அவர் போன இரண்டு வாரத்துக்கெல்லாம் மலையாவின் நிலைமை முற்றிலும் மாறிவிட்டது. யப்பானியரின் உதயசூரியக்கொடி அங்கே பறந்தது. வெள்ளைக்கார்கள் ஓடி வந்துவிட்டார்கள். ஆனால் என்பாலு!-அவர் அங்கேதான். இனி..... இனி எப்போதோ!.....

ஆனால் இதற்காக வார என் உள்ளாம் உருகிப்போகிறது? எப்போதோ ஒருங்காள் சங்கிப்போம் என்ற நம்பிக்கையோடு எத்

தனை வருடங்கள் வேண்டுமானாலும் பொறுத்துக் கொள்வேன். ஆனால்.....

நான் என்ன சொல்வேன்? இந்த உலகத்தில் இனி எப்படி என் முகத்தைக் காட்டுவேன்? 'ரத்தின, ரத்தின! உன் சூட்டித் தனத்துக்கும், உன் விறுவிறுப்புக்கும், சிட்டுக்குருவி போலப் பறத்து திரிந்த உன் குறுகுறுப்புக்கும் — ஜியோ, உனக்கா இந்தக் கதி?

ஆண்டவனுக்கு, இத்தகைய கொடுரோமான — மனித இதயங்களை வாட்டி வருத்தும் — விளையாட்டுகளில் ஏனேன் பிரிபம் ஏற்படுகிறது?

'ஆசைக்கு ஒரு பிள்ளை; ஆஸ்திக்கு ஒரு பிள்ளை — ஒரே ஒரு பிள்ளை வேணும்' என்று எத்தனை சதிப்திகள் தவம் கிடக்கிறார்கள்! இதே சிந்தனையாய், இதே வேலையாய் ஏங்கி ஏங்கிக் கவலைப்படுகிறார்கள்! தெய்வம்

அவர்களைச் சிரும்பியும் பார்ப்பதில்லை. ஆனால் என் போல உணர்ச்சி வெறி யிலே, உலகை மறந்த நிலை யிலே ஏதோ ஒரு சில நிமிஷங்களிலேயிலே செய்து



விசிகிற அற்பமான தவறுகள்...
இத்தகைய சந்தர்ப்பங்களில்
தெய்வம் தன் கடமையைச் செய்
வதற்குத் தவறுவதேயில்லை!

இரண்டு மாதம்.— நான் இர
ண்டு மாதம்.

இந்த எண்ணம் ஒவ்வொரு
நிமிஷமும் என் உள்ள த்தை
அரித்துக்கொண்டிருந்தது. என்
தேகத்தை நடுங்கவைத்து என்
உயிரையே சூழ்த்துவிடும்போல்
இருந்தது.

நான் செய்தது தவறுதானு?

‘சந்தர்ப்பம் வந்துவிட்டது;
இனி என்ன நேர்ந்தாலும் பரவா
யில்லை’ என்ற மனத்துணிவிலே
பிறந்த உணர்ச்சி வெறி — அதற்கு
ஆளானது என் தவறுதானு?

‘அவர் மலேயாவில் தடுக்கப்
பட்டு விடுவார் — தெய்வம் இப்படிச் சதி செய்யும்’ என்றெல்லாம் எப்படி என்னால் உணர்ந்திருக்க முடியும்?

நான் தவறு செய்யவில்லை —
ஆனால், என் வாழ்வில் ‘இன்பம்’,
என்ற வெண்ணெண்டிருந்து வரும்போது தாழ் உடைந்துவிட்டது; ஆண்டவன் உடைத்துவிட்டான், செஞ்சிலே ஈரமில்லாமல்!

நினைத்தால் மெப்பழியவில்லை.
‘ஜீயோ, நானு இப்படியாகிவிட்டேன்?’ என்வயிற்றில் கர்ப்பமா? உலகம் என் கணவனைக் காண முன்னர், என் சூழ்ந்தையையா பார்க்கப்போகிறது!

என்வயிற்றிலே கர்ப்பம்! என் செஞ்சிலோ பாரம்! — என்னால் சுமக்கமுடியாத பாரம்!

நான் தற்கொலை செய்திருப்பேன். ஆனால் மனத்திலே ஒரு

அற்ப ஆசை: திடைன்று எப்படியாவது என் பாலு வந்துவிட மாட்டாரா! வந்து என்னைத் தன் மனைவியாக ஏற்றுக் கொள்வார்; என் துன்பமெல்லாம் பேரின்பமாக மாறிவிடும்.....

அவர் வரமுடியாதென்ற நீச் சயமான நம்பிக்கையோடு தற்கொலை செய்தாலும் — பிரேத விசாரணை நடக்கும்; என் உடலைக் கீறிக் கிழிப்பார்கள். ஒழுக்கம் தவறி, அதன் காரணமாக உயிர்விட்டேடென்று ஊரெல்லாம் பேசிக்கொள்ளும்.....

இந்துபோன்னின் யார் எப்படிப் பேசினாலென்ன?—தற்கொலை செய்துவிட்டால் என் உள்ளத் தின் பாரம் தீர்ந்துவிடுமென்பது நிச்சயம். ஆனால்....ஆனால் உண்மையில் எனக்குத் துணிவு இல்லை. தற்கொலை! ஜீயையோ!..... தற்கொலை! தற்கொலை!...

நாட்கள் போய்க்கொண்டிருந்தன, காலசக்கரத்தின் கூரிய பற்கள் என்னைக் கடித்துக் கொண்டிருந்தன.....

*

விஷயம் பெத்தாச்சிக்குத் தெரிந்தது.

எதோ ஒரு பலமான அடி தலையில் வீழ்ந்ததுபோல அவர் துடிதுடித்தார். மகா மோசமான நிலைமை ஒன்று ஏற்பட்டுவிட்டதென்பதை அவர் உணர்ந்தார். இந்த நிலைமையில் என்ன செய்வது என்று அவருக்குத் தெரியவில்லை. என்னேடு அதிகம் பேச வழில்லை. அவருக்கு ஒரே ஒரு வழிதான் தெரிந்தது. என்னை

மும் கேளாமல். என்னுடைய பெரிய தகப்பனுள்டம் விஷயத்தை அறிவித்துவிட்டார்!

என்னுடைய இந்தப் பெரிய தகப்பனும் — அவர் ஒரு தனிப்பட்ட ஜனம் மம். ‘தம்முடைய கூடப்பிறந்த தமிழ்க்கு ஒரு மகள் இருக்கிறோ; தமிழும் இங்கே இல்லையே, தாமாவது அவள் விஷயத்தைக் கொஞ்சம் கவனிக்கவேண்டும்’ — என்ற இந்த ஜையே இல்லாமல், தாழும் தமபாடுமாக வாழ்ந்தவர். ‘பெரியயோ’என்று பேருக்குச் சொல்லிக்கொள்வேனே தவிர, அவரோடு எனக்கு ஏதோ தூரத்து உறவுகூட இருப்பதாக என் மனதிலே தோன்றியதில்லை. இப்படிப்பட்ட மனிதர், எனது நிலையையே அறிந்ததும் பறந்தோடிவந்தார் எங்கள் வீட்டுக்கு. ‘தாம் தூம்’ என்று கொஞ்சம் அளவுக்கு மீறியே என்னைப் பேசினார். குடும்பத்தின் கௌரவமே அதலபாதாளத்தில் சிங்குவிட்டதாகப் புலம்பினார். வேறு சமயமானிருந்தால் அவருடைய வார்த்தைக்கு வரார் த்தை த முகத்திலிடிப்பது போலப் பதில் சொல்ல எனக்குத் தெரியும். ஆனால் இன்று என்னிலையை அவர் கண்டபடி பேசவும் நான் வாய் மூடிக்கொண்டு எல்லாவற்றையும் கேட்கவும் ஆக்கிவிட்டது!

என்னைடு பேசிவிட்டு, பெத்தாச்சியிடம் போய் ‘குசு குசு’, வென்று ஏதோ இரகசியம் பேசினார். பிறகு என்னிடம் வந்து, “ரத்தினா! இந்த வில்லங்கத்தி விருந்து தவறுகிறதற்கு ஒரே ஒரு வழிதான் இருக்கிறது...” என்றார்.

இதிலிருந்து தவறவும் ஏதாவது வழி உண்டா? நம்பிக்கையற்ற மனத்தோடு நிமிர்ந்து அவரைப் பார்த்தேன். அவர் சொன்னார்:

“சுப்பிரமணிய உபாத்தியாயர் உன்னைக் கல்யாணம்செய்ய மிகவிருப்பமாயிருக்கிறார். கொஞ்சநாட்களுக்கு முன்புதான் என்னிடம் சொன்னார். ரத்தினா, அவரைப் பிடித்து நான் கவியாணத்துக்கு ஆயத்தஞ்செய்கிறேன். கலியாணத்தை இந்தக்கிழமையிலேயே செய்து விடுவோம். பிறகு கர்ப்பத்தை..... ஏதாவது செய்து பார்க்கலாம். முடியாவிட்டாலும் பிறகு ஒரு மாதிரிச் சமாளித்துவிடலாம் — எட்டு மாதத்தில் எத்தனையோசு மூந்தைகள் பிறக்கிறது தானே?”

என்னுடைய உள்ளத்தில் என்னென்ன உணர்ச்சிகள் கொந்தளித்துக் கிளம்பின என்பதைச் சரியாக எழுதிவிட முடியாது. ஆனாலும் நான் வாயை மூடிக்கொண்டேன். ஒரு பதிலும் சொல்லவில்லை.

“என் பேசாமலிருக்கிறாய்?”

நான் விம்மிக்கொண்டே, என்னை..... நான் செத்துப்போகிறேன்! என்றேன்.

“செத்துப்போகிறாயா? செத்துப்போகிறது இல்லை காரியமா? செத்தால்தானென்ன, சம்மா விட்டுவிடுவார்களா?” — அவருடைய குரலிலே ஆச்சிரமதொனித்தது.

“மின் னே, என்னை என்ன செய்யச் சொல்கிறீர்கள்?”

“சுப்பிரமணிய உபாத்தியாய

கைக் கவியானம் செய்து
கொள்!”

“என்னல் முடியாது!”

அவர் சிறி எழுந்தார்:

“வேறு என்ன முடியும்? கண்
படிடி நடந்து கெட்ட பெயர்
கேட்க முடியும்! இனசனத்துக்கு
அவமானம் உண்டாக்கி வைக்க
முடியும்! வந்தவன் போனவனைக்
கூடிட....”

‘ஐயோ! ஐயோ!’ என்று முழு
ஆத்திரத்தோடு தலையிலடித்துக்
கொண்டேன். பிறகு “என்னை
வெட்டிக் கொலைசெய்து விட்டுப்
பிறகு வாய்க்கு வந்தபடியெல்
லாம் பேசுங்கள்!” என்றேன்.

அவர் பேசுவதை நிறுத்திக்
கொண்டார், சிறிதுநேரம் மொள
னம் நிலவிற்று. பிறகு அமைதி
யான குரவில் ‘ஏத்தனு, வேறு
என்ன செய்யப்போகிறோம்? உன்
ஞுடைய நன்மைக்காகத்தானே
சொல்கிறேன். சுப்பிரமணிய
உபாத்தியாய்ராவது அகப்பட்
டாரே, உலகத்தில் நீயும் ஒரு
பெண் என்று உலாவுவதற்கு
இல்லாவிட்டால் உன் கதியென்ன?
நினைத்தபடி வாழ்க்கை நட
த்த முடியவில்லை. - இனி என்ன
செய்வது, ஏதோ ஒருமாதிரி
இந்த உலகத்தில் மரியாதையாக
நடக்கக்கூடிய வழியைப் பார்க்க
வேண்டியதுதான்..... கலியா
னம் செய்யாமல் கர்ப்பத்தை
அழிக்கலாமென்றால், — அதை
நிச்சயமாக நம்பமுடியாது. இன்
ஞும் இரண்டு மாதங்கள் போய்
விட்டால் பிறகு ஒன்றும் செய்ப
முடியாது! — நன்றாக யோசித்
துப்பார். ஆத்திரப்படாமல் நன்

ஒரு யோசித்துப்பதில் சொல்லு.
நான் போய்விட்டுக் கொஞ்சம்
செல்ல வருகிறேன்” என்று
சொல்லிவிட்டு எழுந்து போய்
விட்டார்.

நான் யோசித்தேன், யோசித்
தேன்.....

இதயம் குழுறி வெடித் து
விடும்போலிருந்தது!

யோசித்தேன்... முளை கலங்
கிப் பைத்தியம் பிடித்துவிடும்
போல் தோன்றிற்று.

யோசித்தேன்.....

என் நினைவெல்லாம் கண்ணீ
நிலை — கொதிக்கும் கண்ணீ
நிலை கரைந்தன.

யோசித்தேன்.....

கடைசியாக ஒரு முடிவுக்கு
வந்தேன்.

வாழ்வுப் பாதையிலே நான்
ஏறிவந்த அழகான மோட்டார்
வண்டி உடைஞ்சுவிட்டது. அதற்
காக அந்த இடத்திலேயே பிரயா
ணத்தை நிறுத்திவிட முடியாது.
நான் தொடர்ந்து செல்லவேண்
டியதுதான். கடகடத்துப்போன
ஓர் ஓட்டடை வண்டியிலாவது
ஏறிக்கொள்ள வேண்டியதுதான்.

பெரியதகப்பன்று வந்தார்.

“ஏத்தனு!.....”

“உங்கள் விருப்பப்படியே
நடக்கக்கட்டும். நான் நீங்கள் சொல்
கிறவரைச் கலியானம் செய்து
கொள்கிறேன்” என்றேன்.

அவர் என்னை உற்றுப்பார்த்து
அளவிட்டார். பிறகு ‘நீ படித்த
பெண்; உனக்குத் தெரியாதா?’
எதோ நிலைமைக்குத் தக்கதாக
நடக்க வேண்டியதுதானே!
என்ன செய்யலாம்... சரி, நான்

போய் கூப்பிரமணிய உபாத்தியா
யரைச் சுக்தித்துப் பேசுகிறேன்”
என்று சொல்லிவிட்டுப் போய்
விட்டார்.

என் உள்ளத்திலே ஏதே தொ
ழுநித அமைதி பிறந்ததுபோ
விருந்தது.

‘நோய்பிடித்த கண்ணை எடு
த்துவிட நேர்ந்தாலும் நேரும்’
என்று வைத்தியர் சொன்னால்,
நோயாளியின் மனம் படாதபாடு
படும்: ‘ஜீயோ, கண்ணை எடுத்து
விடுவாரோ?’ எடுத்துவிட்டால்
பிறகு ‘குருடன், குருடன்’ என
எல்லோரா ரும் பழிப்பார்களே!
ஈச, அதி லும் பார்க்கத் தற்
கொலைசெப்பு இறந்துவிடலாம்’
என்றெல்லாம் சிந்திப்பான்.
ஆனால் ‘கண்ணை எடுத்தேவிட
வேண்டியதுதான் இனி! வேறு
வழியில்லை’ என்று வைத்தியர்
நிச்சயமாகக் கூறிவிட்டால், முத
லில் சிறிதுரேம் அச் செய்தி
யைத் தாங்கமுடியாமல் தவிப்
பான். பிறகு திடுரென்று மனம்
ஆறிவிடுகிறது. குருட்டு வாழ்
வைச் சகித்துக்கொள்ளத் தன்
மனத்தைப் பண்படுத்திக் கொள்
கிறான். இதே நிலைமைதான்
என்னுடையதும். என்னுடைய
உள்ளத்திலே, தோல்வி மனப்
பான்மையில் ஏற்பட்ட ஓர்
அமைதி பிறந்தது.

*

கல்யாணம் நடந்தது.

வயிற்றிலே பாலுவின் ஞாபக
சின்னம் துடிதுடிக்க, ஜீவ களை
யற்ற என் உடலை என் கணவ
ராகிவிட்ட சுப்பிரமணியத்துக்
கும் உடமையாக்கினேன்.

வாழ்வு போய்க்கொண்டிருந
தது.

சுவையற் ற வாழ்க்கையில்,
நான் பிரேதம்போல இயங்கிக்
கொண்டிருந்தேன்.

இன்பத்தைக்கண்டு பொங்கிப்
பூரியாமல், வாடிவதங்கிக்கொண்
டிருந்த என்னை - என் உடலை,
அவர் நாள்தோறும் கற்பழித்துக்
கொண்டிருந்தார், ‘கண வன்’
என்ற உரிமையினாலே!

என் வாழ்விலே இந்தக் ‘கண
வன்’ என்ற ஐங்மம் வந்து புகுந்த
பிறகு எட்டு மாதங்களாயின.

“ஒன்று, இரண்டு..... ஏழு,
எட்டு” என்று அவர் கணக்கு
வைத்துக்கொண்டிருந்தார்.

நானே: “முன்று, நாலு.....
ஒன்பது, பத்து” என்று கணக்கு
வைத்துக்கொண்டிருந்தேன்.

என்ன செய்யலாம், மனி த
கர்ப்பம் பத்து மாதங்களுக்கு
மேல் தங்குவதில்லையே!

சில அறிகுறிகள் தோன்றின.

மனம் பதற்றிற்று. ‘ஏதோ நடப்
பது நடக்கக்கூடும்!’ என்ற துணிவு
மனத்திலே உதித்தது.

பெத் தாச்சியிடம் சொன்
னேன்.

ஆஸ்பத்திரிக்குப்போகப் புறப்
பட்டோம். அவரும் வந்தார்.
‘எட்டாம் மாதந்தானே! தலைப்
பிள்ளையானபழியால் வெறும்
வேதனையாயுமிருக்கும்.....ஒரு
வேளை - இவள் சரியாக உடம்
பைப் பிரேணியதுமில்லை. எட்
டாம் மாதத்திலேயே பிரசவம்
ஆகிறதோ என்னவோ!...’ என்
ஞர் பெத்தாச்சி ‘அவருக்காக.
அவர் ஒன்றும் பேசவில்லை.
ஏதோ சிந்திப்பதை அவர் முசம்
எடுத்துக் காட்டிற்று. அந்தச் சிந்
தனை என்உள்ளத்தை அறுத்தது.
(அடுத்த இதழில் முடியும்)

○ இலங்கைக்குச் ‘சுதந்திரம்’ வந்திருக்கிறது! – பொது ஜனத் தலைவர்கள் பலர் இந்தச் ‘சுதந்திர’ வாவிலே திருப்தி யுறவில்லை. “இலங்கைக்குச் சுதந்திரம் - உண்மையான சுதந்திரம் கிடைத்திருக்கிறதா? இல்லவேயில்லை!” என்கிற கட்டுரை ஆசிரியர்.

மறுமலர்ச்சி எவ்விதம்?

எஸ். கே. கந்தையா

ஜூலை 4-ந் திகதி, ஜூலை 14-ந் திகதி, ஆகஸ்ட் 15-ந் திகதி ஆகிய தினங்களைப் போன்று பெற்றவரி 4-ந் திகதியும் ஓர் சுதந்தரத்தினமாகவிட்டதென அனேகர் சொல்கிறார்கள். ஜூலை 4-ம் திகதி அமெரிக்கா சுதந்தரமடைந்த தினம், ஜூலை 14-ந் திகதி பிரெஞ்சு மகாஜனங்கள் தங்கள் அடிமைச் சின்னமாகிய “பாஸ் தீல்” கோட்டையைத் தகர்த்த தினம், ஆகஸ்ட் 15-ந் திகதி இந்தியாவும் பாகிஸ்தானும் ‘பொமினியன் அந்தஸ்து’ என்ற சுதந்திரகிளையை அடைந்த தினம். இவைபோல பெற்றவரி 4-ந் திகதி யும் இலங்கை சுதந்திரமடைந்த தினமெனக் கூறத்தொடங்கிவிட்டார்கள்.

இவ்விதம் திகதிகளை இனைத்து முடிபுகட்டுதல் ஏற்றதா? 1772-ம் ஆண்டின் ஜூலை 14-ம் திகதிக்கும், 1789-ம் ஆண்டின் ஜூலை 14-ம் திகதிக்கும், 1947-ம் ஆண்டின் ஆகஸ்ட் 15-ம் திகதிக்கும், 1948-ம் ஆண்டின் பெப்ரவரி 4-ம் திகதிக்கும் சுதந்திரம் என்னும் பதம் சம்பந்தமாக வித-

தியாசம் கிடையாதா? குறித்த திகதிகளில் சுதந்திரமெனக் கருதப்பட்ட கருத்துத் தொடர்புகள் எல்லாம் ஒரே தன்மையான வையா? அதாவது 18-ம் நூற்றுண்டின் சுதந்திரத்துக்கும் 20-ம் நூற்றுண்டின் சுதந்திரத்துக்கும் அர்த்த வேற்றுமைகள் கிடையாதா?

18-ம் நூற்றுண்டின் சுதந்திரம் இன்றையசிலையில் போதிய சுதந்திரமாகாது. ஆகவேதான் பெப்பரவரி 4-ம் திகதியில் இலங்கை பெற்ற புதிய அரசியல் அந்தஸ்து சரியான சுதந்திரமல்லவென்று நான் எழுதக்கூடியதாயிருக்கிறது. 18-ம் நூற்றுண்டில் அமெரிக்கா எவ்வித சுதந்தரமடைந்தது? தனது அரசியல், பொருளாதார விஷயங்களைத் தானே ஒழுங்கு செய்யக்கூடிய சுதந்திரத்தைப் பெற்றது. எவ்விதம் பெற்றது? அங்கிபருக்கு ஓர்வித சலுகை களும் காட்டாது பெற்றது. எவ்விதம் இச்சுதந்திரம் பெற முடிந்தது? அக்காலத்தில் பிரேரணையாக படைப் பல மும், போக்குவரவு வசதிகளும்

போதியதல்லாதபடியால் அப் போது அமெரிக்கா சுதந்தரம் அடைந்தது.

இன்றைய நிலையென்ன? அமெரிக்காவுக்கும் இங்கிலாந்துக்கும் இடையேயுள்ள தூரத்திலும் கூடிய தூரத்திலேயுள்ள பிரான் சுக்கெதிராக இந்தோ-சினைன் ஓர் பகுதியாகிய 'வியெற்னாம்' மக்கள் தங்கள் சுதந்திரத்துக்குப் போராடுகிறார்கள். அது போல டச்சு ஏகாதிபத்தியத்துக்கெதிராக இந்தோனீவிய மக்கள் போராடுகிறார்கள். இன்றைய நிலையிலே ஏகாதிபத்தியங்கள் பெற்றி ருக்கும் செல்வ வளர்ச்சியும், படை வளியும், போக்குவரவு சாதனங்களும் உலகத்தின் எப்பகுதியையும் அடிமைப்படுத்த முயற்சிக்கும் வேலையிலே அந்த ஏகாதிபத்தியங்களை ஈடுபடத் செய்கின்றன.

ஆகவே, இன்றைய நிலையில் அரசியல் சுதந்திரம் போதாது. பொருளாதாரத் துறையிலும், படைப்பலத் துறையிலும் ஏகாதி பத்திய சக்திகளுக்கு அதிகாரம் கிடைத்தால் ஒரு நாட்டின் அரசியற் சுதந்திரம் ஏட்டுச் சுரைக்காயாகவேயிருக்கும். சுதந்திர நாடுகளாகக் கருதப்பட்ட மேற்கு ஐரோப்பிய தேசங்களைக் கவனித்தால், இன்றைய சுதந்திரம் எவ்வாறிருக்கவேண்டுமென்ற உண்மை விளங்கும். பொருளாதார உதவிவேண்டி இந்நாடுகள் அமெரிக்காவை இறைஞ்சி நிற்கின்றன. பொருளாதார உதவித்திட்டமெனச் சொல்லி ஓர்

திட்டத்தை அமெரிக்காவும் வகுக்திருக்கிறது. அதுதான் பிரசித்திபெற்ற 'மார்சல் திட்டம்.' ஆனால், இத்திட்டம் வெறும் பொருளாதார உதவித் திட்டம் மாத்திரமல்ல. பொருளாதார உதவியின்பேரில் இந்த மேற்கு ஐரோப்பிய நாடுகளை அடிமைப்படுத்தும் திட்டமாகவே யிருக்கிறது. இத்திட்டத்தால் குறித்த தேசங்களின் அரசியல், பொருளாதார வாழ்க்கையும் அமெரிக்காதிபத்தியத்துக்கு அடிமைப்படுத்தப்படுகிறது.

ஆகவே, பிருத்தானியாவுக்குப் படைத்தளங்கள் கொடுத்து, ஆங்கில - அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் உலக ஆதிக்க வெளிநாட்டுக் கொள்கைக்கு ஆதாரவளிக்கும் ஒப்பந்தங்களுடன் இலங்கைமீது சுமத்தப்பட்ட புதிய அரசியல் அந்தஸ்து சுதந்திரமன்று!

இவ்விதங்களில் - அரசியல் பொருளாதார வாழ்க்கையில் இலங்கை ஆங்கில அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கடிப்பணிய வேண்டிய நிலையில், நமதுநாடு மலர்ச்சியடைய முடியுமா? கலைவளர்ச்சிதான் பெறமுடியுமா? முடியாதென்பதற்குச் சில அத்தாட்சிகளுண்டு. சினிமா உலகில் பிரசித்தி பெற்ற சார்வி சாப்ளின், மக்களுடைய வாழ்க்கைகளிலைப்பட படம் பிடிக்கும் சினிமாப் படங்கள் தயாரித்தார். அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்குத் தாங்கமுடிய வில்லை. உடனே 'சாப்ளின் ஓர்கம்யூனிஸ்ட்; அமெரிக்க வாழ்க்கை முறைக்கு விரோதி' எனக்

கூறி அவர்மீது விசாரணை நடத்தி யது. அதுபோல வேறு எத்தனையோ எழுத்தாளர்களும், நடிகர், நடிகைகளும் கண்டிக்கப்பட்டிருக்கிறார்கள்.

இவ்வித அமெரிக்க ஏகாதிபதி தியமே உலகத்தை ஆளக் கங்கணங்கட்டுகிறது. இதனுடனேயே பிருத்தானிய ஏகாதிபதியம் சிரேசம் பூண்டிருக்கிறது. இவையினாண்டுக்கும் தேவையான தளங்களையும் ஆதரவையுமே இன்றைய இலங்கை அரசாங்கம் கொடுத்திருக்கின்றது. இந்தச்சூழ்நிலையில், இவ்வடிப்படையில் நாட்டின் மறுமலர்ச்சி தீவிரமாக ஏற்பட இடமேயில்லை!

இந்தநிலையை எதிர்க்கும் இயக்கத்துடன் இணைந்தே நாட்டின் மறுமலர்ச்சி ஏற்படமுடியும். அரசியல் முறையில் பொருளாதார வாழ்க்கையில் மக்களைக் கீழ்ப்படுத்தும் அதிகாரவர்க்க ஆட்சியை எதிர்க்காது விட்டால், கலைகலையாகாது. நீதி வெல்ல, அநீதி அழிய; வறுமை அகல, செல்வம் பொங்க வேண்டிப் போராடும் கலையே மக்கள் கலை. இந்நோக்கங்களுக்காக நடக்கும் இயக்கத்துடன் இணைந்தியங்குவதே கலையின் மறுமலர்ச்சி.

உதாரணமாக, இந்தியாவில் கலைவளர்ச்சி விரும்பியவர்கள்

அகில - இந்திய முன்னேற்ற எழுத்தாளர் சங்கம், இந்திய மக்களின் நாடக இயக்கம் என இரு ஸ்தாபனங்கள் அமைத்து மக்களின் சுதந்திர, அரசியல், பொருளாதார, சமூக முன்னேற்றப் போராட்டங்களில் கலந்துகொள்கிறார்கள். அப்போராட்டங்களின் ரூபமாகவே இப்புதுக்கலைவளர்ச்சி ஏற்படுகிறது.

மேலும், கலைவளர்ச்சிக்கேது வாக்கை கல்விவளர்ச்சி வேண்டும் அகில இந்திய மாணவர் சம்மேளனம் போராடுகிறது. அவர்களின் வருடாந்த மகாநாட்டைத் தடைசெய்ய பம்பாய் அரசாங்கம் கட்டளை பிறப்பித்தது. அதை எதிர்த்து மாணவர் மகாநாடு நடத்தினார்கள். இம் மகாநாட்டில் பேராசிரியரும், கலைஞரிகளும் பங்குபற்றினார்கள். ஆகவே, கலைவளர்ச்சி அரசியல், பொருளாதார விதியங்களுடன் இணைக்கப்பட்டே சாத்தியமாகும். அரசியல், பொருளாதார அடிமைத்தனத்தை எதிர்ப்பதன் மூலமே இன்றைய நாட்டின் மறுமலர்ச்சியைத் தோற்று விக்கமுடியும். சகல துறைகளிலும் சுதந்திரம்பெற்ற மக்களின் வாழ்க்கையைப் படம் பிடிப்பதே கலைவளர்ச்சியின் பூரணகிலை!

* * *

சந்தாதாருக்கு:

இந்த இதழிலிருந்து எல்லோருடைய சந்தா இலக்கங்களும் மாற்றப்பட்டன. பத்திரிகையைச் சுற்றியுள்ள மேலுறையில் உங்கள் புதிய இலக்கம் இருப்பதைக் கவனித்துக்கொள்ளுங்கள். எமக்கு எழுதும் கடிதங்களில் உங்கள் சந்தா இலக்கத்தைக் குறிப்பிடத் தவறவேண்டாம்.

வினாக்கள் கதைகள்

○ பண்டித தர்மரத்ன தேரோ ○

சிங்களா நாடோடிக் கதைகள் சிலவற்றை முதலி யார் குல. சபாநாதன் அவர்கள் ‘மறுமலர்ச்சி’ வாசகர் களுக்கு ஏற்கெனவே அளித்திருக்கிறார். அத்தகைய கதைகளின் வரலாற்றையும் உதாரணத்துக்கு ஒரு கதையையும் பண்டித தர்மரத்ன தேரோ அவர்கள் இங்கு தருகின்றார். அவர் ஒரு சிங்களபிகந்தூர் தமிழிலும் நல்ல அறிவு வாய்ந்தவர். சிங்களாட்டுக் கதைகளை ஒரு சிங்களவர் மூலமே — அவரே எழுதிய நல்ல தமிழில் அறியக் கிடைத்தது மறுமலர்ச்சி வாசகர் களின் அதிர்ஷ்டமேயாகும். பண்டித தர்மரத்ன தேரோவின் எழுத்தோலியங்களை வரும் இதழ்களிலும் வாசிக்கலாம்.

தொன்றுதொட்டு இதுகாறும் வழங்கிவரும் பல வினை தக் கதைகள் சிங்களா நாட்டிலுண்டு. இக் கதைகளால் நாங்கள் கற்றியவேண்டிய விஷயங்கள் பலவுள். இதோபதேசம், பஞ்சதந்திரம் முதலிய சமஸ்கிருத புத்தகங்களில் வரும் கதைகள் பெரும்பான்மை உபதேசத்தையும் சிறுபான்மைதான் வினை தத்தை (உவப்பை)யும் கொடுக்கின்றன. ஆனால் சிங்களா நாட்டில் வழங்கும் இக் கதைகள் உபதேசம், வினைதம், சேவி, (Ridicule) ஆகிய மூன்றையும் ஒருங்கு அளிக்கின்றன. அவற்றுள் மகதனுமுத்தா என்பவருடைய கதைகளும், அந்தரே என்பவருடைய கதைகளும்தான் முக்கியமாய் விளங்குகின்றன. சாதகக் கதைகளால், இக் கதைகள் தோன்றிய காலத்தில் அந்தந்த நாடுகளில் வழங்கிய பழக்கவழக்கங்களையும், வரலாற்றையும் தெளிவாக அறியக்கூடுமென்று நாம் முன்னெருமுறை காட்டியிருக்கின்றோம். அதோல இவ் வினைதக் கதைகளாலும் அவ் விஷயங்களை அறிபலாம். அதுமட்டுமல்ல, இக் கதைகள் சனசமுதாயத்திலும் தனி மனிதனிலும் இருக்கும் குறைகளுக்கும், காலத்துக்கு ஏற்காத ஒழுக்கங்களுக்கும் உறுதியான அறைகளை அறைகின்றனவென்பது மறக்கப்படக்கூடாத ஒரு விஷயம்.

இக் கதைகள் எப்போது தோன்றின? எதற்காகத் தோன்றின? அல்லது, இக் கதைகளை இயற்றியவர் யார்? அவர் எத்தனையாம் நூற்றுண்டில் வாழ்ந்தார்?— இக் கேள்விகளுக்கு டறுமொழி கூற வல்லவரில்லை. இம்மாதிரியான கதைகள் இயற்கையாக சனசமுதாயத்தில் தோன்றியிருக்கிறபடியால் அவற்றின் சரித்திரத்தைத் தேடுவதில் கவலை சீயயன்றிப் பயணில்லை. ஆன

தனுவில் இக் கதைகளால் நுகரக்கூடிய இன்பத்தை நுகருதலே எம் கடமை.

பாடுபட்டு இக் கதைகளைத் தேடித் தேடித் திரட்டி, ஒரு புத்தகமாக்கிப் பதிப்பித்தவர் கல்விமான் திரு. வீ. டி. வென் ரோல் அவர்களே, ‘வினைதுக் கதைகள்’ என்பதே அப் புத்தகத் தின் பெபராகும். அப் புத்தகமுல்லமாக வாசகர்களுக்குக் களிப்பையும் சிரிப்பையும் ஊட்டிய வென்ரோல் அவர்களுக்கு எங்கள் நன்றியறிவுரியதாகும்.

இனி, உதாரணமாக வும், வினைதுக் கதையென்பது யாதென்று அறிந்துகொள்ளவும் ஒரு கதையைக் குறிப்பிடுகிறேன்.

முன்னிரு காலத்தில், ஒருவரில் பெரிய புத்திசாலிபொருவர் இருந்து வந்தார். அவரைப்போலக் கல்வி அனுபவமுள்ளவர் ஒரு வரும் அக்காலத்தில் அவ்வுரிமை இருக்கவில்லை. இக் காரணங்களைக்கொண்டு அவருக்கு உலகத்தாரால் இடப்பட்ட பெயர் ‘மகதெனுமுத்தா’ என்பது. தம்மையொத்த, படித்த ஆறுபேர் அவருக்கு மாணுக்கர்களாக இருந்தார்கள். மகதெனுமுத்தா ஏக்கு அங்குமிக்கும் பிரயாணம் செய்வதற்காக ஒரு யானையும் ஒரு குதிரையும் இருந்தன. அவர் எங்கேபோன்றும் அவற்றுள் ஒன்றின் மேலேறித்தான் போவார்.

ஒருஞர் அவ்வுரிமை ஒரு வீட்டில் மிக்க கவலை பயக்கும் ஒரு காரியம் நடந்தது. அவ் வீட்டில் இருந்த ஒரு ஆட்டுக்குட்டி தாகம் தீர்த்துக்கொள்ளத் தன்னீர் தேடித் தேடிச் சமைபலறைப் பக்கம் நடந்தது. அதற்குள்ளார்த ஒரு சின்னப் பானையைக் கண்டு ஆட்டுக்குட்டி தன் தலையை அதனுள் விட்டது. ஐயோ, பாவம்! அதனுடைய தலையை மேலே இழுக்க அதனால் முடியவில்லை. அது பானையில் சிக்கிக்கொண்டு அங்கு மின்குமாகத் துள்ளித் துள்ளிக் காத்தியது. வீட்டுக்காரர் அதைக் கண்டு திகைத்தார்கள். ஆட்டுக்குட்டியின் தலையைப் பாத்திரத்திலிருந்து எப்படி எடுக்கலாமென்று தெரியாமல் இருந்தார்கள். ஆட்டுக்குட்டியும் பாத்திரமுமாக இரண்டையும் காத்துக்கொள்ளத்தான் அவர்களுக்கு எண்ணம். அப் பானையை உடைத்தால் அது பெரிப் பாத்திரம்; ஆட்டுக்குட்டியின் கழுத்தை வெட்டினால் அது செத்துப்போகும். இவ்விரண்டையும் எப்படிக் காப்பாற்றுவது என்று மோசித்துக்கொண்டே இருந்தார்கள். இக் குழுப் பத்தைக் கண்ட அயலார் பலர் அங்கு வந்து மொய்த்தார்கள். இச் சம்பவத்தைக் கண்ட அவர்களுள் ஒருவர் ‘இவ்விரண்டையும் காத்துக்கொள்ளத் தக்கவர் மகதெனு முத்தா ஒருவரோ!’ என்று கொன்னார். மற்றவர்கள் அதற்கிணங்கி மகதெனு முத்தா

வீட்டும் போய்ச் சேர்க் கார்கள். சம்பவத்தை அவருக்கு விளங்கப் படுத்தினார்கள். மகதெனுமுத்தா “இது என்ன பெரிய காரி யா!” என்றார். “பண்டித சிரேட்டே! அப்படியானால் எங்க ஞடன் வாருங்கள்” என்று அவர்கள் சொல்ல, மகதெனு முத்தா யானை மேலேறிப் புறப்பட்டார். வீட்டு முற்றத்துக்குப் போய் ஆட்டுக்குட்டி எங்கே இருக்கிறதென்று கேட்டார். சமையலறைக் குள்ளே இருக்கிறது என்று வீட்டுக்காரர்கள் சொல்ல, யானை யோடு எப்படி உள்ளுக்குப் போவது என்று பண்டிதர் கேட்டார். தாங்கள் விரும்பினால் சுவரை இடித்து விழ்ந்த முடியுமென்று அவர்கள் சொன்னார்கள். சரி. அப்படித்தான் எப்படியாவது காரிபம் செய்தே தீரவேண்டுமென்று மகதெனு முத்தா சொல்ல, வீட்டுக்காரர்கள் சுவரின் ஒருபக்கம் இடித்துவிட்டார்கள். மகதெனுமுத்தா யானை மேலிருந்தபடியே ஆட்டுக்குட்டி இருந்த இடத்துக்குச் சென்றார். “இதுதான் காரியம்? உங்களுக்கு இரண்டையும் செவ்வேனே தனித்தனியாகக் கேட்டுபொயா?” என்று கேட்டார். “ஆம் சவாமி! இரண்டையுந்தான் காத்துக் கொள்ள வேண்டுமென்றார்கள் வீட்டுக்காரர்கள். அப்பொழுது மகதெனுமுத்தா தன்னுடைய மாணவர்களுள் ஒருவனை அழைத்து. “கத்தியோன்றைக் கொண்டு வா” என்றார். உடனே அவன் கத்தியைக் கொண்டு வந்தான். “முதலில் ஆட்டுக்குட்டி யின் கழுத்தை வெட்டிவிடு” என்று மகதெனுமுத்தா சொல்ல அவன் உடனே வெட்டிவிட்டான்! “இனி ஒரு பெரிய தடியால் பாத்திரத்துக்குப் பெலத்து அடி” என்றார் மகதெனுமுத்தா. அவன் உடனே அடித்துடைத்துவிட்டான் பாத்திரத்தை!

“இதுதானு பெரிய காரியம்! பாருங்கள். என்னைப்போல் புத்திமான்கள் உலகத்திலில்லை. நான் சாகும்பொழுது நீங்கள் அழைவேண்டும்” என்று சொல்லி வேலைக்கேற்ற கலைபையும் பெற்றுக்கொண்டு திரும்பினார் மகதெனுமுத்தா!

இக் கதையால் நாங்கள் அறிந்துகொள்வது யாது? பயனற்ற பொருளின் பொருட்டுச் சுவரையிடித்துவிடுதல் முதலிய பெரிய நஷ்டங்களை உண்டாக்கிக்கொள்ளும் அறிவினர்களுக்கு நல்ல பாடம் இதனால் படிப்பிக்கப்படுகின்றது. அவர்களுக்கு ஆட்டுக்குடியில்லை, பானையுமில்லை, வீட்டிலிருந்த பணமுமில்லை, சுவருமில்லை! அறிவின் உலகத்துக்கு நல்ல அடிதான் இது! தன்னுடைய யோசித்து விடைபெடுக்கக்கூடிய சின்ன விஷயங்களின் பொருட்டும் ‘பெரியவர்கள்’ என்று விளம்பரம் செய்து திரியும் வீணாகளைத் தேடும் மூடர்கள் பெற்றுக்கொள்ளும் போது இன்னதென்று இதனால் நன்கு புலப்படுகிறது,



சுவர்க்கபுமி

வங்காளத்தில்.....

புண்ணிய கங்கைக்கீர்
பொன்மணி யோடுசென்(ம)
உள்ளின்ற பல்வளம்
ஊட்டுவங் காளமாம்
மண்ணிலே, மானுடர்
வாழ்வு தொடங்கிய
எண்ணிலா ஆண்டுமுன்
ஆயதோர் எல்லையில் —

மானினம் நிர்ப்பய
மாகவே வாழ்ந்தன;
ஆளினங் கண்றலாம்
அச்சமற் றுடின;
ஊனுனும் ராட்சத
உக்கிரம் அங்கிலை;
ஞாளிக ளாய்கரர்
யாவரும் வாழ்ந்தனர்!

தருப்பையைக் கொய்துசெல்
தாபதப் பிள்ளைகள்
உருப்பளிங் கென்னவே
ஒங்கிய வாளிமப்
பொருப்பிலே மோதிடும்
போர்முகிற் பூசலை
விருப்புடன் பார்த்ததி
விந்தையிற் செல்லுவார்!

கானுறுந் திக்கெலாங்
கண்கவர் காட்சிகள்;
நானுறும் யெளவன
நாரியர் போலெழுமில்,

ஊனுபிர் யாவையும்
ஊக்க அமிர்துனும்
வானவர் என்னவே
வாழ்ந்தனர் மானுடர்! 4.

இநு கடுமெபம்.....

அவ்விடத் தேபல
ஆண்டுக ளாகவே
தெய்வதம் போற்றிடும்
சிந்தைய ராடியர்
மெய்மையர்; நீறணி
மேளியர் - ஆகிய
செய்தவர் வாழ்க்குடி
சேர்ந்திரண் டோங்கினி! 5.

கோதமன் என்னுமோர்
கோதறு மாமுனி
சிதையைப் போலறச்
செல்வி சுந்தையாம்
காதலி யோடிரு
கண்ணெனக் கானுறத்
தீதிலா இல்லறஞ்
செய்கிற வேளையில் — 6.

மாதர சென்னவே
வந்து பிறந்தனள்,
பேதைச் கேசியாம்
பெண்மணி; உண்மையில்,
சோதியின் மாமணி;
சுந்தரி; மேனகை
ஆகிய பெண்களும்
ஆசைகாள் தேசினாள்! 7.

வேறு

மற்றிருக் குடும்பம் அங்கே
வாழ்ந்தது; சதவர் ணப்பேர்
உற்றவன் விசாகை என்னும்
உத்தமி யுறவிற் கூடி,
அற்புத எழில்மிக் கோங்கும்
ஆரணி யகனைப் பெற்றூர்;
பற்றினாற் சுமேரு வென்ற
பாலனைச் சுவீக ரித்தார். 8.

ஆரணி யகன்ச மேரு
ஆகிய இருவர் தாழும்
ஒரவயிற் ரதித்த மைந்தர்
ஒக்கவே வளர்ந்தார்; அந்தச்
சீர்விறை குடும்பம், கல்வி
செல்வமென் றின்டி னலும்
சீர்விறை குளம்போல் வாழ்ந்த
நேர்த்தியை உரைக்க லாமோ? 9.

இயற்கை வாழ்வு.....

நீல்மலை அருவி ஆறு
நெல்வயல் பொழில்கள் என்றச்
சூழ்நிலை யனைத்தும் உள்ளத்
தூய்மையை விளைப்ப தாலே,
வாழ்விலே எவருந் துன்ப
வாசனை யறியார்; அங்கே
ஆள்வதற் கரசம் இல்லை;
ஆப்படக் குடியும் இல்லை! 10.

வேறு

சொத்தெல்லாம் பொதுச்சொத்
சுதந்தரமாம் வாழ்க்கைமுறை[து
எத்தர்களின் புரட்டங்கே
என்னளவு தானுமிலை;
கத்தைக்கத்தை யாயடுக்கும்
கள்ளவியா பாரமுறை
இத்தினத்தைப் போற்கிறிதும்
இல்லையந்த நாட்களிலே! 11.

மன்பாண்டும் செய்பவர்கள்
மற்றவர்க்க தைக்கொடுத்துத்
தின்பண்டும் வாங்குவராம்;
தேவைகளுக் கிப்படியே

கண்கண்ட மாற்றுமுறை;
காசபணப் பேச்சுஇலை;
பண்கொண்ட பாட்டெனவே
பாந்தமுடன் வாழ்ந்தனராம்! 12.

வீடுகளிற் பூட்டுமில்லை;
வேலியில்லைக் காவலில்லை;
‘கோடு’சட்டம் என்பதில்லை;
கொள்ளைகொலை ஏதுமில்லை;
பாடுபட்டு மூப்பதில்லை;
பஞ்சமென்ற பேச்சுமில்லை;
நாடுமுற்றும் அங்கிலோன்றி
ஞாயமுடன் வாழ்ந்ததுவே! 13.

வேறு

நீதியே எல்லை யாக,
நேர்மையே வேலி யாக,
யாதினுங் குறைபா டின்றி
யாவரும் வாழ்ந்தார்; இன்பக்
காதலில் ஆனும் பெண்னும்
கருத்தொரு மித்த லாலே,
பேதைமை வியபி சாரம்
பிறப்பதற் கேதுனில்லை! 14.

மருந்துகள் இல்லைக் கொல்லும்
மருத்துவர் இல்லை; அங்கே
பொருந்திய இயற்கைச் சூழல்
புத்தனைர் வூட்ட, நாளும்
விருந்துகள் விழாக்கள் எல்லாம்
விமரிசை யாகச் செய்தே
இருந்தனர் மாந்தர் - என்றால்,
இன்பமார் அளக்கற் பாலார்! 15.

சத்தியம் தருமம் வீரம்
தயைபொறை சாந்தம் ஆதி
உத்தம குணைத்தால் மாந்தர்
உவப்புடன் வாழ்ந்தார்; அந்த
அற்புதக் தேசம் ஓர்கால்
“அவனியிற் சுவர்க்கம்” என்ற
சொற்பெற தின்ற தெண்ணால்,
சொல்வதற் கெளிதோ மேன்மை!

(வந்து)

ஐநு பழைய ஞாபகம்:

‘விறகு தறிக்கக் கறி நறுக்க.....’

ரா. க.

அவர் ஒரு பண்டிதர்தான். பர்சீஸ்கூடி எடுக்காத பண்டிதர். பண்டிதராகப் பிறப்பவர் வெகு சிலரே. சிலர் பாடுபட்டுப் பாணி டித்தியம் பெறுகிறார்கள். பலர் பண்டிதர் எனச் சொல்லிக்கொள்கிறார்கள். முதல் ரகத்தைச் சேர்ந்தவரே இவர். ஆசிரியர்கட்டகெல்லாம் ஒரு பேராசிரியர். அன்பர்களுக்கெல்லாம் சிறந்த அன்பர். மனிதருக்குள்ளோயே அவர் ஒரு மாணிக்கம். கல்வியுலகில் அந்நாட்களில் மினிர்ந்த ஒரு பேராளி. அறிவுகில் ஒரு மேதை. தனக்கென ஒரு போக்கு. அவர்தான் அவருக்கு உவமானம்.

பத்து வருடங்களின் முன். நாங்கள் ஆங்கிலங் கற்று வெறி பிடித்தவர்கள். அவர் தமிழ்ப் பேராசிரியர். ஆங்கிலக் கல்லூரி களில் தமிழ் ஆசிரியர்கள் அனைகருக்கு நாங்கள் செய்வது அவருக்குத் தெரிக் கிறுக்கலாம். “அன்னையும் பிதாவும் பின்னடிக் கிடைஞ்சல்,” “ஆலயங் தொழுவது வேலை மினைக்கேடு” என்று தமிழ்ப் பண்டிதர் திகைக்கப் பாடஞ் சொன்னவர் நாம். ‘இரு’ என்றால் எழும் புவேராம்; “எழும்பு” என்றால் இருப்போம். கடைசியாக ‘பிரின்சிப்பல்’ வரவேண்டியுமிருக்கும். அவரே அலுத்துப் பேசாதும் விட்டுவிடுவார். ஆங்கிலக் கல்லூரிகளிலே எதேச்சாதிகாரமாகத் திரிந்த

பாவந் தீரத் தமிழ்ப் படிக்கத் தொடங்கின எமக்கு இத் தமிழ்ப் பண்டிதர் எம்மாத்திரம்! ‘சமஸ்கிருதம், ஆங்கிலம் எல்லாம் தெரிந்த சிறந்தபண்புடையாளன் இவர்’ என்று அப்போது அறியோம்.

ஆங்கிலம் படித்தவர்களுக்குத் தமிழ் வராதாம். இந்த இலவசக் கல்வி, தாய்மொழிக் கல்வியெல்லாம் முனைக்காத காலம் தது. பிரசங்க மேடைச்சளிலேயே அந்சாங்கசபைப் பிரதிசிதிகளைல்லாம் “எனக்குத் தாய் மொழி வராது; மன்னிக்கவும்,” என்று மொழியெயர்ப்பாளர் ஒருவரை வைத் தூக்கொண்டு பேசிய காலம்! தமிழ்பேசும் மாணவர்கட்டு ஆங்கிலக் கல்லூரிகளில் குற்றமடித்த காலம்! எவ்வளவுக்கு ஒருவர் கொச்சையாக, கொண்ணையாகத் தமிழ்ப் பேசினாரோ அவ்வளவுக்கு அவரை மெச்சிய காலம்! ‘ஆங்கிலத்தையே தமிழ் மூலம் கற்காலம்’ என்ற மேதாவிகள் நிறைந்த இக் காலத்துக்கு இது வினாக்களான். என்ன செய்வது, அதுவும் ஒரு விபரிதகாலம்! ஆங்கிலம் படித்து உத்திபோக வேட்டையாடிக் களைத்து வெட்கித் தமிழ் முயலையேனும் பதுங்கிப் பிடிப்போமென ஏங்கியிருக்கும் எங்களுக்கு வந்தார் தமிழ்ப் பண்டிதர்! அவர் ஒரு சிவம்-பண்டிதர் மஹாலிங்க சிவம்.

அவர் வாட்பில் நூலையும் போதே ஒரு மாதிரி. அவரை வேறு இடங்களில் கண்டிருந்தால் ஆங்கிலம் படித்த, அறியாத நாம் மதித்து எழும்பியிருப்போமோ என்பதே சந்தேகம்! ஒரு சிறிய சால்வைத் துண்டோடு வேறுகில் ரூடன் அவர் சிலசமயங்களில் சம் பால்கீண செய்யக் கண்ட எங்க ஞக்கு அவரின் கோட்டும், சால் வையும் ஒருமாதிரியாகவே இருந்தது. முச்ச சொரம் அவ்வளவு ஒழுங்கில்லைத்தான். ஆயின் முச்ச தில் ஒரு பொலிவு - பூஞ் இராம கிருஷ்ண பரமஹம்சரின் படத்தைக் கண்டவர்கட்டு இவரின் முசம் அவ்வளவு வியப்பைக் கொடுக்காது. ‘கோட்’ பொத்தா ஜைப் கூட்டிக்கொண்டே ஒடிவாந்தார். பிடத்தில் அமர்ந்தார். எங்களைப் பார்க்கவில்லை அவர்.

* மணிக்கூட்டுப் ‘பெண்டியுலம்’ மாதிரி கால்கள் ஆடத் தொடங்கின. உதடுகள் அசைகின்றன. நாங்கள் எல்லோரும் ஆங்கில சண்டப்பிரசண்டங்களைக் கேட்டு அலுத்தவர்கள். எவ்வளவு சத்தும் போட்டுப் பேசுகிறார்களோ அவ்வளவுக்குத் திறம் என்று பொது வாக ஒரு நம்பிக்கையில் ஊறின வர்கள். மேலக்கச்சேரிகளில் நன்றாகத் தலையாட்டித் துள்ளி ததுள்ளி அடிக்கும் மேளகாரனில் எங்களுக்கு ஒரு ஆசை, பிரசங்கங்களிலும் மேசையில் குத்தி, சினவெடி தீர்ந்ததுபோலப்பேசும் ஒரு முறையுண்டல்லவா, அது தான் அதிகமானவர்கட்டுப் பிடிக்கும் - இவரின் ஒசை கேட்கவில்லை.

கதிரைகள் அரக்கப்படுகின்றன - மாணவர்கள் முகத்தில் ஒரு அமைதி. உற்றுக் கேட்டால் தானே, எதும் காதில் விழும். மனிதன் என்ன சொல்லுகிறார் என்று அறிய ஆசை வருவது இயல்புதானே!

அவர் சொல்லுகிறார்: “ஒரு புலவர்; மிகவும் வறிய புலவர்; வயது அதிகம் சென்ற கிழவர் கூட. இந்த நிலையில் அவருக்கு யாருங் கிடையாது. சொத்து, பணம், பண்டம் அந்தப் பேச்சே வேண்டியதில்லை. ஒரு சிறு குடுசையிலேதான் வாழ்ந்தவர். அண்டை, அயல்வீட்டுச் சிறுவர்கள் வந்து தறுதுறும்பாகக் கிழவரூடன் சேஷ்டை செய்வதுண்டு. ஒருநாள் சாயந்தம் - கிழவர் குடுசை வரயிலில் இருக்கிறார். சிறு குடுசையில் பல இடங்களிலும் எதையோ தேடுதல் செய்கிறார். பிறகு கொஞ்சம் ஓய்வு. ஒரு இளைப்பு. மனக்களைப்பு. பிறகுங் தேடுகிறார். அது கிழவருக்கு முக்கியமான ஒரு பொருள். அது இல்லாவிட்டால் வாழ்க்கை ‘சப்’ என்றாய்கிறும். ‘அவ்வளவுக்கு என்ன பெரிய பொருள்’ என்று நின்கள் அதிசயிக்க வேண்டாம். இந்த வறிய கிழப் புலவருக்கு அவ்விதமாக என்ன பொருள் உண்டு? அது ஒரு ‘பாக்கு வெட்டி’ பாக்குவெட்டிதான் - உங்களுக்குச் சிரிப்பாய் இருக்கிறது. கிழவருக்கு அதுதான் உயிர். கிழவரிடம் கோடரியில்லை. கத்தி, அரிவாள் கிடையாது. அவருடைய சொத்து, முதிசம், சிதனம்

எல்லாம் ஒரேஒரு பொருள்தான். சிமூவின் பலகருமங்கட்கும் அந்தச் சின்னப் பாக்குவெட்டிதான் பதமாயிருந்தது. சொறியக்கூட அதுதான் உதவுவது. அதையாரோ குறும்புத்தனமாகக் களவாடி விட்டார்களே! என்றுதான் இந்த ஏக்கம் எல்லாம். பலமுறை பல இடங்களிலும் தேடி அலுத்துக் களைத்த புலவர், தன் பாலையில் பிரலாபிக்கிறார். அதுதான் இது:

†'விறகு தறிக்கக் கறிநறுக்க
வெண்சோற் றப்புக்கு) அடகு
[வைக்கப்
பிறகு பிளவு கிடைத்த தென்றால்
நாலாருகப் பிளந்து கொள்ள
பறகு பறகென் நேசோறியப்
பதமா யிருந்த பாக்கு வெட்டி
இறகு மூளைத்துப் போவ துண்டோ?
எடுத்தி ராயிற் கொடுப்பீரே!

— என்று கூறிமுடித்துச் சிரித்தார். அந்த மேரகனப் புன்னகை மறக்கக்கூடியதல்ல. கால் ஆட்டம் நின்றது. நாங்கள் ஒருவரைப் பார்த்து ஒருவர் மலைப்பும் சிரிப்பும், ஆட்டமும் போட்டு மேடைப்பக்கம் திரும்பிடுவது. ஆளைக் காணவில்லை. ஜன்னலுக்கூடாகப் பார்த்தபோது, அவர்

† இராமச் சந்திரக் கவிராயர்

தன் அறை நோக்கிச் சென் று கொண்டிருந்தார். பாடம் முடிந்தது என்பதைக் காட்டும் “ஷிஷ், ஷிஷ்” ஒசை கேட்டது. வகுப்பு முழுவதும் “விறகு தறிக்கக் கறி நறுக்க.....” என்று ஒரே சத்தம். எல்லோருக்கும் தானாகவே பாட்டுப்பாடமாய்விட்டது. விறகுதான் செய்யனோ எழுதிக்கொண்டோம். திரும்பத் திரும்பப் படித்து இன்புற்றோம். நண்பர்களிடம் கூறி மகிழ்ந்தோம். அவரைக் கண்டால் ‘இவர்தான் அந்தப் புலவரோ?’ என்றும் ஜூயுற்றோம். புலவர், புலவரை அறிமுகப்படுத்திய விதந்தான் என்னே!

Presentation என்ற சொல்வார்களே ஆங்கிலத்தில். — அதை இவர் நன்று கையாள பவர்.) அந்தச் செய்யனோ என்ன விசித்திரமாக எங்கள் மனத்தில் புகுத்தி, எங்களைத் தினைவைத் தார். ஆங்கிலங் கற்றவர்களும் தமிழ் படிக்கலாம் என்ற நம்பிக்கையும் எங்களிற் பலருக்கு உண்டாயிற்று. தமிழ் இலக்கியத்தை நாங்கள் நன்றாகச் சுவைத்தோம் என்று அவரே பலமுறை பல இடங்களிலும் கூறியதுண்டு — அவர் இப்போது இல்லை. அது ஒருகாலம்!



முந்போக்கு இலக்கிய ஆசிரியர்கள் பாட்டாளி மக்கள், கொடுரோ இதயம் படைத்த முதலாளிகள், ரிக்ஷா இழுத்தே உயிர் மாயும் கூவிகள் — இவர்களையெல்லாம்பற்றி வெகு அற்புதமாக எழுதியிருக்கிறார்கள். ஆனால் அவர்களுக்கு ஒன்றுதான் தெரியவில்லை. அது மனித இருதயம். இதைத்தவிரப் பாக்கி எல்லாவற்றையும் தத்துப்பாகப் படம் பிடித்துக் காட்டுவார்கள்.

— ந. சிதம்பராக்பரமணியம், ‘கலைமக’வில்.

சந்திரகாந்தி

‘சமர்க்கண்ட’ நாட்டிற்கூடா கப் பிரயாணம் செய்பவர்கள், ‘கைது’ அரசனையும், அவன்மகள் ‘சந்திரகாந்தி’ யையும்பற்றிக் கேள்விப்படாமற் போகமாட்டார்கள். அவனாது கதை அவ்வளவு பிரசித்தி பெற்றது. சந்திரகாந்தி கற்கலைபோன்ற உடலும் பெற்றவள். குதிரைச் சவாரியில் நிகரற்ற பயிற்சி பெற்றவள். மல்யுத்தத்தில் அவளை வெல்லக்கூடியவர்கள் அந்தப் பக்கத்திலேயே இருந்ததில்லை.

அரசனும் மனைவியும் தங்கள் மகளுக்கு விவாகம் செய்து வைக்க விரும்பினர்.

“அவள் இன்னும் குழந்தையல்ல; ஆண்களோடு மல்யுத்தம் செய்வதை அவள் நிறுத்திக் கொள்ள வேண்டும். நிங்கள் இதைப்பற்றி அவளோடு பேச வேண்டும்” என்றால் அரசி.

“உண்மைதான்; - அவளிடம் சொல்கிறேன்” என்றால் அரசன்.

மறுநாள் தந்தையும் மகளும் சந்தித்து மனம்விட்டுப் பேசினார்கள். ஆண்களோடு பெண்கள் மல்யுத்தம் செய்வது அந்த நாட்டு வழக்கமல்ல என்பதைச் சந்திரகாந்தி ஒப்புக்கொண்டாள். “தந்தையே! ஆனால் நான் ஆண்களோத் தோற்கடிப்பதில் பெருமை

யும் சந்தோஷமும் அடைகிறேன்” என்றார்.

“அதில் தவறு இல்லையென் பது உண்மைதான். ஆனால் அதனால் லாபமும் ஒன்றுமில்லை. நீ இன்னும் கிறுமியல்ல, விளையாடிக்கொண்டிருப்பதற்கு. நீ விவாகம் செய்து வொண்டு குடும்பவாழ்க்கைநடத்தவேண்டியகாலம் வந்துவிட்டது.”

இளவரசி மௌனம் சாதித்தாள், அரசன் தொடர்ந்து பேசி னன்: “உன் தாயும் நானும் அதைப்பற்றி யோசித்து ஒருமுடிவு செய்திருக்கிறோம். பக்கத்து நாடுகளில் தகுந்த ஒரு ராஜருமாரனைத் தேட நம் ஆட்கள் புறப்பட்போகிறார்கள்.”

சந்திரகாந்தி பேசத்தொடங்கி னன்: “தந்தையே! மன்னிக்க வேண்டும். தங்கள் மந்திரிகள் தெரிவுசெய்யும் எந்தக் கிழவைனியும் நான் விவாகம் செய்து கொள்ள முடியாது. நானே என்கணவைனைத் தெரிவுசெய்ய விரும்புகிறேன்” — இதைச் சொல்லும் போது அவள் கண்கள் பிரகாசித்தன. “நான் ஒரு முடிவுக்கு வந்திருக்கிறேன். எந்த ஒரு ராஜருமாரன் என்னை மல்யுத்தத்தில் தோற்கடிக்கிறானே, அவனையே நான் விவாகஞ் செய்துகொள்ளு

வேன். இதை நாடெங்கும் பிரகடனம் செய்து விடுவ்கள்!“

அரசனுக்கும் அது நல்ல யோசனையென்றே தொன்றிற்று. “சரி, உன் இஷ்டப்படியே ஆகட்டுமே!” என்றான.

“இன்னுமொரு விஷயம், என்னை வெல்ல எண்ணிவரும் ராஜகுமாரர்கள் தோற்றுப்போன லோ?..... பந்தயத்திற்கு வருபவர்கள் ஒவ்வொருவரும் நாறுகுதிரைகள் கொண்டுவர வேண்டும். தோற்றுப்போனால், அதற்கடையாளமாகக் குதிரைகளை விட்டுவிட்டுப் போகவேண்டும்.”

குதிரைப் பிரியனுண் அரசனுக்கு இந்த யோசனை மிகவும் பிடித்தது. உடனேயே விகிதனைக்கூப்பிட்டுப் பிரகடனம் எழுதச் சொன்னான். அது அரசனின் கைச்சாத்தோடு பல நாடுகளுக்கும் அனுப்பப்பட்டது.

சிலாட்கள் செல்ல ராஜகுமாரர்கள் வரத் தொடங்கினார்கள். அரசனின் சபாமண்டபத்திலேயே மற்கூடம் அமைக்கப்பட்டு, அரசன் முன்னிலையில் — ஏராளமான ஆண், பெண்களின் மத்தியில் — அவர்கள் தைரியம் சோதிக்கப்பட்டது. எந்த ராஜகுமாரனுலும் அவளை வெல்ல முடியவில்லை. பதினையிரத்துக்கு மேற்பட்ட குதிரைகள் அரசனுக்குச் சொந்தமாயின.

“குதிரைகள் வந்து சேருவது நிறுத்தப்படாவிட்டால், இப்போதிருக்கும் மேய்ச்சல் நிலங்கள் போதாமல் போகும்” என்றான் அரசன்.

“எங்களுக்கு வேண்டியது ஒரு நல்ல மாப்பிள்ளையே. ஆனால் குதிரைகள் தான் கிடைக்கின்றன.” என்று அரசி துக்கத்தோடு சொன்னான்.

“என்னைப் பலவீனத்துக்கு அடிபணியச் சொல்கிறீர்களா? தகுந்த ஒருவன் வந்து என்னைத் தோற்கடிக்கட்டுமே!” என்றான் சந்திரராந்தி.

கடைசியில் நம்பிக்கையளிக்கும் ஒரு செய்தி எட்டியது. வடக்கே மலைப்பிரதேசத்திலிருந்து ஒரு இளவரசன் சந்திரகாந்தியை வெல்வதற்காக வந்து கொண்டிருந்தான். அவன் வெறும் சொகுசுக்கார இளவரசன்ல்ல, பல யுத்தங்களைக் கண்டவன். நல்ல உயராழும், அழுகும் உள்ளவன். பலசாலி. பாமார் என்னும் அரசனின் மகன். அவன் பெயர் மேங்கு.

அவன் வந்து அரண்மனையில் விருந்தினாகத் தங்கினான். ஒரு அழகிய தந்தப் புஷ்பத்தை ராணிக்குப் பரிசாக அளித்தான். சீனத்தில் கிடைக்கும் பச்சைக்கற்கள் பதித்த தட்டுகளையும், கிண்ணங்களையும் அரசனிடம் சமர்ப்பித்தான். தேவெனுமுகப் பேசவோ, நாகரீகமாக நடக்க முயற்சிக்கவோ அவன் விரும்பவில்லை. அவனது பேச்சும் நடத்தையும் சாதாரணமாகவும், நேரமையாகவுமிருந்தன.

‘மிகவும் நல்ல பையன். நீங்கள் சந்திரகாந்தியிடம் கண்டிப்பாகப் பேசி, இவளையே முடிவு செய்தேவன்டும்’ என்றான் அரசி. அரசனும் சம்மதித்தான்.

மெங்குவும் சந்திரகாந்தியும் சோலையில் உலாவப் போனார்கள்.

“நான் உண்ணேப் பார்ப்பதற்காக அதிக தூரத்திலிருந்து வந்திருக்கிறேன்” என்றான் அவனிலாவசன்.

“நா னும் உங்களுக்காகவே காத்திருந்தேன்”

“ஓருமுறை பார்த்திலேயே உண்ணே எனது அரண்மனைக்குக் கொண்டு போகத் தீர்மானித்து விட்டேன். நீ என்னேடு வரச் சம்மதிக்கிறூயா?”

“ஆம், முழுமனத்தோடு வரக் காத்திருக்கிறேன். ஆனால், அது நிபந்தனையின்படி நடக்க வேண்டும்”

“நான் எத்தனையோ வீரரை மண் கவ்வச் செய்திருக்கிறேன்”

“எத்தனையோ வீரர்கள் தங்கள் தங்கள் குதிரைகளை இங்கே விட்டுவிட்டுப் போய்விட்டார்கள்”

“நான் நாறு குதிரைகளுக்குப் பதில் ஆயிரம் குதிரைகள்ளல்லா கொண்டுவந்திருக்கிறேன்” என்றான் அவன் சிரித்துக்கொண்டே.

“நீங்கள் மற்றவர்களைவிட அதிகம் இழக்கத் துணிந்துவிட்டார்களோ!”

“இல்லை; நான் மிகப்பெரிய வெற்றியடையப் போகி ரேன். ‘காதல்’ என்னை உன் எசமானுக்கும்!”

இதற்குச் சந்திரகாந்தி பதில் கூறவில்லை. இருவரும் மௌனமாக நடந்தார்கள்.

அன்றிரவு ராணியும் மகளும் சந்தித்தார்கள். அந்த வட்டதைச் சுறு ராஜகுமாரனைத் தனக்குப் பிடித்திருப்பதாக ராணி கூறி னாள். அவனது தேசம் மிகவும் அழகியதென்று வாணித்தாள்.

“அவனை இலகுவில் தோற்க டக்கமுடியாது. அவனைப்போன்ற கணவன் கிடைப்பதற்காக எந்தப்பெண் னும் பெருமையடைய வேண்டும்”

“ஆம். அவன் கிடைப்பதானால் எந்தப் பெண் னும் பெருமையடையவேண்டியதுதான்” என்று சந்திரகாந்தி ஆமோதித்தாள்.

“அப்படியானால்?”

“எந்தப் பல சாலியும் இன் நெரு பலம் குறைந்தவனிடம் தோற்றுவிட்டதாக நடிப்பது கஷ்டமான காரியம். பந்தயம் பந்தய மாகவே இருக்கவேண்டும்.”

“ஆயிரம் குதிரைகளுக்காக ஒரு நாட்டின் நன்மையையே இழக்கப்போகிறூயா?”

“பந்தயம் பந்தயம்தான்!

மறுநாள் அரசன் மகனைச் சந்தித்தான். பாமார் அரசனின் செல்வத்தையும், தேசத்தின் பலத்தையும் புகழ்ந்தான். அந்த இனவரசனை மருமகனுக்கப் பெறுவதால், தற்போது தேசத் தின் எல்லை விழயமாக இருந்துவரும் சச்சரவுகள் நீங்க வழி பிறக்கும் என்றும், இரு ராஜ குடும்பங்களும் ஒன்றுபடுவதால் எவ்வளவோ நன்மை ஏற்படுமென்றும் எடுத்துக்காட்டினன். “ஆதலால், குழந்தாய்! அவனை முற்றாக மண்ணைக் கவ்வச் செய்துவிடாதே! நீதோற்றாக நடிக்கவும் வேண்டாம். அவன் உனக்குச் சமமான வன் என்றுவது, ஏற்படச் செய்” என்றான்.

சந்திரகாந்தி பதில் பேசவேயில்லை.

தோட்டத்தினருகில், குளக்கரையில் மற்கூடம் அமைக்கப் பட்டது. சுற்றி வூம் கயிற்று

வேலி அமைத்து, உள்ளே கணுக்கால் புதையுமளவுக்கு வெள்ளை மணலைக் கொட்டினார்கள். மேலே நிழலுக்காகப் பட்டுவிதானம் அமைத்தார்கள்.

மற்போரூக்குரிய உடை அணிந்து, சந்திரகாந்தியும் மெங்குவும், மற்கூடத்தினுள் பிரவேசித்தார்கள். சந்திரகாந்தி மேலங்கியைக் கழற்றி விசியதும், கைது அரசன் மனைவியைப் பார்த்து, “நமது மகள் சிறு குழந்தையாக இருந்தபோது அவனுக்குப் பலத்தைக் கொடுக்கும்படி தெய்வங்களை வேண்டிக் காணி க்கை செலுத்தினேன். அது எவ்வளவு பிச்சாகப் போய்விட்டது பார்த்தாயா? இப்போது அவனுக்குச் சிறிது மனத் தளர்ச்சியாவது ஏற்பட்டால்தான் நமது எண்ணம் நிறைவேறும் என்றான்.

அரசி தெய்வங்களை யெல்லாம் தன் மகனுக்குச் சிறிது மனத் தளர்ச்சியை ஏற்படுத்தும்படி பிரார்த்திக்கத் தொடங்கினான்.

ராஜகுமாரனும் சந்திரகாந்தியும் மற்கூடத்தில் சந்தித்தார்கள். முதலில் சாதாரணமாக விளையாடி னர்கள். அப்போதே மெங்கு இவள் லேசான பேர்லவழியல்லை என்று தெரிந்துகொண்டான். பாதிநேரம் இருவருக்கும் வெற்றியோ தோல்வியோ ஏற்பட வில்லை. மெங்கு தனக்குத்தெரிந்த வித்தைகளையெல்லாம் உபயோகித்துவிட்டான். சந்திரகாந்திவிட்டுக் கொடுப்பதாயில்லை.

சந்திரகாந்தி தனது பிரத்தியேகமான ‘பிடி’களை ஆரம்பித்தாள். முதல் பிடி யை அவன்

லேசாகத் திமிறிவிட்டான். இரண்டாவது பிடி யைச் சிறிது கஷ்டப் பட்டுத் திமிறினான். மூன்றாவது பிடி யில் விழுந்தே விட்டான்! ஆனால், அவளையும் இழுத்தாக கொண்டே விழுந்தான். உடனே எழுந்துவிட்டான்.

அவர்கள் மறுபடி சந்தித்தனர். அவன் அவளை இறுகக் கட்டிக் கொண்டான். இம்முறை அவள் திமிறமாட்டாளெனத் தெரிந்தது. அவன் அவளை மெதுவாகக் கீழே இழுத்தான். அவளை உண்ணாமான முச்ச அவன் முகத்தில் பட்டது. அவளது இருதயம் அடிப்பதை அவன் இருதயம் உணர்ந்தது. அவள் கண்கள் துகள்றன. அவன் உதடுகள் அவள் உதடுகளைச் சமீபித்தன...

அவன் பிடி தளருவதைச் சந்திரகாந்தி உணர்ந்தாள். உடனே அவள் திமிறிக்கொண்டு, அவளைத் திடீரென்ற தாக்கிவிட்டாள். அவன் மல்லாக்காக விழுந்தான். சந்திரகாந்தி அவளைப் பிடித்து அழுத்தி மனதுள்ள புதையச் செய்துவிட்டாள்!

பந்தயம் முடிந்தது.

பந்தயத்தைப் பார்த்தவர்கள் யாவரும் வியாகலமடைந்தார்கள். இதன்மூன் அவர்கள் இவ்வளவு வியாகூலமடைந்ததே வில்லை. எல்லாரும் மெங்கு தங்கள் இளவரசியின் கணவனுக்க வரவேண்டும் என்றே விரும்பினார்கள். அரசனும் அரசியும்கூடத்தங்கள் அதிருப்பியை மறைக்கவில்லை.

“நீவென்றுவிட்டாய்” என்ற அரசியின் குரலில் ஜீவகளையே இல்லை.

சந்திரகாந்தி பேசுவேயில்லை. அவள் கண்களில் நீர் துளித்தது.

“நீ இதையிட்டுச் சந்தோஷமடைவதாகத் தெரியவில்லையே!”

“என்னால் அதைத் தடுக்க முடியவில்லை. பந்தயம் பந்தயம் தான்!”

“உப்படியானால் என் அழுகிறுய்!”

“எனக்குத் தெரியாது!”

யாவருக்கும் சிற்றுண்டி விருந்து நடந்தது. மெங்குவிற்குச் சந்திரகாந்தியே மதுவும் சிற்றுண்டியும் எடுத்துக்கொண்டு போனார். அவன் பக்கத்திலேயே உட்கார்ந்தாள்.

“உன்னுடைய அழுகுதான் என்னை வென்றது. அழுகின் முன் ஆண்கள் பலவீனராகின்றார்கள்!” என்றான் மெங்கு.

அவன் தன் தோல்வியைப் பொருட்படுத்தாதவன் போலச் சிரித்துச் சந்தோஷமாகக் குடித்துக் குதுகவித்தான். ஆனால் உண்மையில் ஒரு பெண்ணிடம் தோல்வியடைந்ததையிட்டு வெட்கினான்.

மறுநாள் மெங்கு தனது ஆயிரம் புரவிகளையும் சமர்க்கண்டில் விட்டு விட்டுப் புறப்பட்டான். சந்திரகாந்தி அரண்மனை ஜன்னல் வழியாக, அவனும் அவனது வீரர்களும் போவதைப் பார்த்துக்கொண்டே யிருந்தாள். கடைசி வீரன் மறையும்வரை அவள் கண் கொட்டவேயில்லை.

சந்திரகாந்தியோடு கடைசியாகப் போட்டியிட்டவன் மெங்கு தான். கடைசியாகக் கிடைத்தவையும் அவனுடைய குதிரைகள்தான். அதன்பின்யாரும் அவளோடு போட்டியிடத் துணியவில்லை.

சிலாட்களின் பின் சுற்றுப் புறத்திலுள்ள அரசர்கள் கைது வின் மேய்ச்சல் தரைகளைக் கைப் பற்ற முயற்சித்தனர். அவைகளைக் காப்பாற்ற அரசன் தன் குதிரை வீரரை அனுப்பினான். மேய்ச்சல் தரைச் சண்டைகள் அடிக்கடி ஏற்படலாயின. அப்போது அரசனே நேரில் படைகளை நடத்தவேண்டியும் ஏற்பட்டது. அப்போது சந்திரகாந்தியும் போர்முனைக்குப் புறப்பட்டாள். மெங்கு விட்டுப் போன உயர்ந்த சாதி வெள்ளைக் குதிரையில் ஏறிப் போய், மற்ற வீரர்களி ஹம் அதிக சாகசத்தைக் காட்டிடனால் அவள்.

சில வருடங்கள் சென்றன.

யாரோ பெரிய படையோடு வருவதாக அறிந்து கைது அரசன் தன் படையோடு அவர்களை எதிர்க்கப் புறப்பட்டான். சந்திரகாந்தியும் கூடவே சென்றாள். தங்கள் வீரர் எதிரிகளிலும் பார்க்கக் குறைந்த எண்ணிக்கையில் இருப்பதைக் கண்ட அரசன் தன் வீரரைக் கோட்டைடக்குள்ளே பின்வாங்கும்படி உத்தரவிட்டான்.

சந்திரகாந்தி மட்டும் பின்வாங்கவில்லை. அவள் யாரையோ கண்டுவிட்டவள்போல எதிரி அணிவகுப்பிற்குட் பாய்ந்தாள்.

(மறுபக்கம் பார்க்க)

* மாணவருக்கு *

இலங்கையின் பல பகுதிகளிலிருந்தும், அநேக அன்பர்கள் ‘மறு மலர்ச்சி’க்காகக் கடைகள், கட்டுரைகள், கவிதைகள் ஆகியவற்றை எழுதி அனுப்பிக்கொண்டேயிருக்கிறார்கள். அனுப்பிவிட்டு அடிக்கடி, ‘பிரசரத் துக்காக எடுத்துக்கொள்கிறீர்களா?’ இல்லையேல் திருப்பி அனுப்பி வையுங் கள்! என்று எழுதிக்கொண்டிருக்கிறார்கள். நமக்கு வரும் ஒவ்வொரு விஷயத்தையும் மிகுந்த கவனத்தோடு பார்வையிடுகிறோம். பிரசரத்துக்குத் தகுதியில்லாதனவற்றை, (முத்திரை அனுப்பியிருந்தால்) இயன்றவரை திருப்பி அனுப்பிவிடுகிறோம்.

கட்டுரைகளைத் திருப்பி அனுப்பும்போது - சம்பிரதாயத்துக்கல்லா மல் - உண்மையிலேயே மிக மனவருத்தமடைகிறோம். முக்கியமாக இளம் மாணவர்களின் கட்டுரைகளைத் திருப்பி அனுப்பும்போது, ‘மிகுந்த ஆர்வ முன்னா இந்த இளைஞரின் மனத்தில் உற்சாகம் குன்றிவிடுமோ?’ என்று மனமாரக் கவலையுறுகிறோம். ஆயினும் இலக்கிய மதிப்பில்லாத விஷ யங்களை ‘மறுமலர்ச்சி’யில் பிரசரித்து, நமது வாசகர்களின் அதிருப்தி யைச் சுகித்துக்கொள்ள முடியாலிந்தோம்.

ஆகவே, இத்தகைய மாணவர்களுக்காக மூன்று நான்கு பக்கங்களை இனி ஒவ்வொரு இதழிலும் ஒதுக்கிவிடுவதென்று தீர்மானித்திருக்கிறோம். ஆனால், எவ்வித கருத்துமில்லாமல் கண்டபடி எழுதும் விஷயங்களுக்கு இதில் இடம் கிடைக்காது. இது தழுந்தைகள் பக்கமல்ல! முற்போக்குள்ள — ஒரு நல்ல எழுத்தாளராகக்கூடும் என்று கருதக்கூடிய — இளம் மாணவர்களுக்கே இப் பகுதியில் இடம் கிடைக்கும். மாணவர்களே,

(முன்பக்கத் தொடர்ச்சி)

அரசன் பின்னால் கூப்பிட்டதை யும் கவனிக்கவில்லை. அவள் தனி மையில் நின்ற ஒரு வீரனிடம் குதிரையைச் செலுத்தினால். யாவரும் ஆச்சரியத்தோடு பார்த்து நிர்க்க, வாளை உருவி அவனை வெட்டுவதற்குப் பதிலாக, குதிரையிலிருந்து தூக்கித் தன் குதிரையில் உட்கார வைத் துக்கொண்டு, தன் படையை நோக்கித் திரும்பவும் பாய்ந்தாள். எதிரி வீரர்கள் கூச்சவிட்டுத் துரத்தினார்கள். ஆனால் அவள் கோட்டைக்குள் புகுந்துவிட்டாள்!

சந்திரகாந்தி மற்கூடத்தில், வீரரால் தோற்கடிக்கப்படவில்லை. ஆனால், பின்னால் தன் மனத்தால் தோற்கடிக்கப்பட்டாள். அவள் தூக்கி வந்தது வேறு யாரையுமில்லை. மெங்குவைத்தான்!

“காதல், என்னை உன் எசமா னாக்கும்” என்று அவன் கூறியது உண்மையாயிற்று.

[பல நூற்றுண்டுகளுக்கு முன் ‘மார்க்கோபோலோ’ என்பவர் தமது பிரயாணக் கதைகளில் இந்தக் காதல் கதையையும் எழுதியிருக்கிறார்.— ஆங்கிலத்திலிருந்து தழுவல்.] ***

சுருக்கமாக விஷயங்களை எழுதி அனுப்பிவையுங்கள். தெரிந்தெடுத்த இரண்டு மூன்று விஷயங்கள் ஒவ்வொரு இதழிலும் பிரசரிக்கப்பெறும்.

இப்பகுதிக்காக எழுதும் மாணவர்கள் ஒவ்வொருவரும் தாம் படிக்கும் பாடசாலைப் பெயர், படிக்கும் வகுப்பு என்ப வற்றைத் தலை தெரிவிக்கவேண்டும்.

கீழே பிரசரிக்கப்பெற்றுள்ள ‘படிப்பது புராணம்;’ என்ற விஷயம் ஒரு மாணவாலேயே எழுதி அனுப்பப்பெற்றது.

‘படிப்பது புராணம்.....’

— துரைமணியம் —

நல்ல கோடைகாலம். இருப்பையின் காய்கள் பழுததுச் சொரியும் காலந்தான் அது.

பகல் முழுவதும் காட்டிலே கரந்துறைந்த வளவாளிங்கள் இரவு வந்ததும் ஊரூராக இருப்பை மரங்களைத் தேடிக் கூட்டங்கூட்டமாக வந்து கொண்டிருந்தன. அந்த நல்ல நிலவொளி யிலே அவைகள் குதூகலமாகப் பறந்து செல்லும் காட்சி ஒரு இன்பத்தைத்த தந்தது.

இக்காட்சியை அடிக்கடி பார்த்துக்கொண்டே தெருவோரமாகப் பாடசாலைக்கு வந்துகொண்டிருந்தேன் நான், இராப்படிப்புக்காக. “தம்பி! ஒரு சின்னவிஷயம்!” என்ற குரல் கேட்கவே நின்றுவிட்டேன்.

‘இது யார்... இந்த மனிதன்? என்ன விஷயமோ?.....’ என்று யோசித்துக் கொண்டே அந்த மனிதனிடம் போனேன். அடாடா! அது வேறு யாருமில்லை. எங்களுரில் திருவிழாக்காலத்தில் சுவாமிக்குப் பின் சின் று சிவதாமம் சொல்லித்தரும் ஒருவர்தான். அவருக்கு என்னபெயர் என்று கேட்கிறீர்களா? அவருடைய பெயர் வந்து... வந்து...

வந்து..... மனிதன் ‘பிரபலிக்கமான’ மனிதனேதான்; பெயர்தான் வரமாட்டேனன்கிறதே! சரி, இப்போ பெயரில் என்ன வந்தது? “கண்ணப்பர்” என்று வைத்துக்கொள்ளுங்கள்!

“தம்பி! நாளைக்கு அம்மன் கோயில் கொடியேற்ற விழுநடக்கப்போகிறது. சிவநாமம் படிக்கிறதற்கு ஒழுங்கு செய்திருக்கிறேன். அதற்கு நீரும் இரண்டு மூன்று பிள்ளைகளைக் கூட்டிக்கொண்டு வாவேணும்! நம்பியிருக்கிறேன்! உம்மை ‘அம்மாளாச்சி’ ஆசிர்வதிப்பா...” என்று ஏதேதோ பேசிக்கொண்டே போனாரவர். எனக்குப் போதும் போதுமென்றுகிவிட்டது. ‘அப்பப்பா, இது பெரிய தருமசங்கடமாசவல்லவா இருக்கிறது! அறிந்தறிந்தும் இந்த மனி தனிடும் நான் என் அகப்பட்டுக் கொண்டேன்! சிவநாமம் படிப்பதற்கு விருப்பமில்லாமல்தான் இப்படி நினைத்தேனன்று நீங்கள் நினைத்துவிட வேண்டாம்! ‘சின்னச்சங்கதி’ ஒன்றிருக்கிறது.

இந்த மனிதன் உலகத்திலே பேரே ஒரு அதிசயப் பிறவி! இரவு முழுவதும் சிவன் கோயில்களை

இடித்துக் தகர்த்துவிட்டுப் பகல் முழுதும் சிவநாமம் படிக்கும் பேர் வழி தான் இவர்! அதாவது: சற்றுப்பொறுங்கள். கடைசியில் விஷயம் வெளிப்படும்!....

எப்படியாவது அவருடைய எண்ணத்துக்கு முழுக்குப் போடப்பார்த்தேன். ஆனால் அவரோ விட்டபாடில்லை. என்ன செய்வது? “உம், அதற்கென்ன பார்ப்போம்....” என்று அரைகுறையாகச் சொல்லிவிட்டு அங்கிருந்தும் மெதுவாக நழுவினேன்.

இருந்தாலும் இந்தச் சம்பாஷினக்குப்பின் என்மனதில் ஒரு பயம் உண்டாகிக்கொண்டிருந்தது. நான் சிவநாமம் படிக்கப் போகாவிட்டால் அம்மன் என்னென்ன தொந்தரவுகளைல்லாம் செய்யுமோ?

அந்தக் கண்ணப்பர் எந்தக் கொடுமை செய்பவராக இருந்தாலும், இந்தக் கொடியேற்றத் திருவிழாவுக்காகவாவது அந்தத் தொழிலை விட்டிருக்க மாட்டாரா? அவர் அப்படி அறிவில்லாதவரா? ஆதலால் நான் நாளையதினம் சிவநாமப் படிப்புக்குப் போகத்தான் வேண்டும்! என்ற முடிவுக்கு வந்தவனுகப் பள்ளிக்கூடத்து மேசையினமேலே இதுவரையில்லாத ஒரு நல்ல நித்திரைகொண்டேன்.

“உம்” என்றெருரு சப்தம் என்கித்திரையைப் பறக்கடித்துவிட்டது. எழுந்து கண்ணைத் துடைத்தவாறே உட்கார்ந்தேன். அந்தச் சமயம் ‘டக்...டக்...தடக்...டக்’ என்று ஏதோ பல ‘கூரை’ ஒட்டுக்கு மேலே விழுந்தன...

இது என்னவாக இருக்கலாம்? யோசித்தேன்!... யோசித்

தேன்! இன்னதென்றதீய முடியவில்லை.

அடுத்தகணம் ‘ரோச்லைற்’ றின் வெளிச்சம் என்மீது விழுந்தது. அதைத் தொடர்ந்து நண்பர் மாவேலு. ‘என்ன துரைராஜ்! நித்திரை வரவில்லையா? நடுச்சாமாத்தில் எழுந்திருக்கிறே!’ என்று சங்கடப்படலை யருகே நின்ற கேட்டார்.

“ஆமாம், ...மாவேல்! ஏதோ பலத்தசக்தம் ஒன்று கேட்டது. ஒட்டுக்குமேலும் ஏதோ ‘சடார் சடார்’ என்று விழுந்தன. என்ன வென்று தெரியவில்லை...’ என்றேன் நான்.

“ஓஹோ, அதுவா! அது துவக்கு வெடி... ஒட்டுக்கு மேலே விழுந்தவை சன்னங்கள்! எங்களுடைய கண்ணப்பர்தான் சுட்டது. இன்றைக்குத்தான் அவருக்கு நல்ல வேட்டையாம்!... பெரியதொரு வெளவாலைச் சுட்டு வீழ்த்தியிருக்கிறார்!” என்றார்மாவேலு.

என்மனம் ‘தீக்’ என்றது. “கண்ணப்பரா சுட்டது?...”

“ஓமாம்! வேறு என்ன சொன்னேன்? திருப்பித் திருப்பிக் கேட்கிறே!..... சரி, நான் வருகிறேன்” என்று சொல்லிவிட்டு அவர் போய்விட்டார்.

“என்ன உலகமப்பா இது! கடவுளே!... அம்மாளாச்சி!... என்னைக் கோபிக்காதே... கண்ணப்பருடைய சொல்லுக்குப் பயந்து சிவநாமம் படிக்க நான் வரவே மாட்டேன்.” ‘படிப்பது புராணம்; இடிப்பது சிவால்யமா?’

* * *

● கருத்தொருமித்த எங்கள் காதல் வாழ்விலே ஒரு சூருவனி தோன்றிற்று. — இது தோன்றுவதற்குக் காரணமானவரும் மஹாத்மா காந்தியேதான்!....

அவள் தியாகம்

○ வரதர் ○

‘மஹாத்மா காந்தி ஜி ஒரு வெறியனுடைய துப்பாக்கிக் குண்டிக்குப் பலியானார்’ என்ற செய்தி.....

சற்றிலும் பத்து முரடர்கள் நின்று, பத்துச் சம்மட்டியினால் ஒங்கி அடித்தால்... அதைக்கூடத் தான் சகித்துக்கொள்ள முடியும். ஆனால் ‘மஹாத்மா சுடப்பட்டார்’ என்ற செய்தி, வார்த்தைகளின் சக்தியிலே அடங்காத ஒரு வேத ஸீயை என் உள்ள த்தி லேசொரிந்தது.

என்னைச் சற்றிலும் எல்லாம் மறைந்துவிட்டன. காந்திஜி இல்லாத ஒரே இருண்டுலகத்தைத் தான் நான் கண்டேன். அதிக வேதனையிலே தோன்றிய ஒரு மயக்கங்கிலை. அந்த நிலையிலே என் கண்மண்ணியின் ஞாபகம் புரண்டது.....

*

என்றையதினம் கண்மணி என் வீட்டில் காலாடி எடுத்து வைத்தானோ, அன்றைய தினாந்தான் என்னுடைய காந்திப் பித்தும் ஒரு நிரந்தரமான நிலையை அடைந்தது. அவருடைய தகப்ப ரோ காந்தியத்தில் மூழ்கியவர். ‘காந்தி - வேலுப்பிள்ளை’ என்று தான் அவரைச் சொல்வார்கள். அந்தப் பெருமகனுக்கு ஏற்ற சற்

புத்தியிராகத்தான் கண்மணி பிறந்தாள்.

அவள் சத்தியத்தின் உருவம். அழகுக்கு அழகுசெய்யும் நவீன நாகரீக ஆபரணங்களைக் கூட அவள் விரும்பவில்லை; — அன்பே அவள் அணிகலன்.

தொட்டதற்கெல்லாம் ‘முட்டைக் கண்ணீ’ ரையே ஆயுதமாக உபயோகிக்கும் பெண் குலத் துக்கு அவள் புறம்பானவள்; — அஹிம்சையே அவள் ஆயுதம்.

அவருடைய இனிமையிலே நான் மயங்கிவிட்டேன். அவருடைய அந்புக் கயிற்றிலே நான் கட்டுண்டுவிட்டேன். அவள் தன் னுடைய லக்ஷ்மியங்களுக்காகத் தன் கணவனை - என்னை - என்றும் மீறி நடந்ததில்லை. நான் அவருக்கு அத்தகைய சந்தர்ப்பத்தை அளிக்கவும் இல்லை.

இவ்விதம் நாங்கள் கருத்தொரு மித்த காதல் வாழ்க்கை நடத்தி வருகையிலேதான், நம்வாழ்விலே ஒரு சூருவனி தோன்றிற்று. — இந்தச் சூருவனி தோன்றுவதற்குக் காரணமானவரும் மகாத்மா காந்தியேதான்!

*

இருநாள் இரவு. நான் என்னுடைய அறையில் இருந்து ஏதோ ஒரு காதற் கதையைப் படித்துக்

கொண்டிருந்தேன். கதவீதிறக் கும் சத்தம் கேட்டது. கடைக்கண்ணால் என் கண்மணி வருவதைக் கவனித்துக் கொண்டேன். ‘அவள் வந்து தன் மெல்லிய விரல்களால் என் கண்களைப் பொத்து வாள்; நான்...’ என்ற எண்ணத் தோடு திரும்பிப் பாராமல் புத்தகத்தில் கவனமாயிருப்பவன்போ விருந்தேன்.

நான் ஏமாற்றம் அடைந்தேன்.

அவள் என் கண்களைப் பொத்தவில்லை. அதற்குப் பதில் என் கண்களை நன்றாகத் திறந்துபார்க்கும்படி செய்தாள். ஒரு புத்தகத்தைக் கொண்டுவந்து என்முன்பு வைத்காள். அதிலே சில வரிகளினக்கீழ் பென்சிலால் அடையாளமிடப்பட்டிருந்தது.

“ஒரு மனிதன் ஒரு ஸ்தீர்மீதும், ஒரு ஸ்தீர் ஒரு மனிதன் மீதும் அன்பு செலுத்துவார்களாகில், அவர்கள் உலக முழுவதுக்கும் எவ்வாறு அன்பு செலுத்த முடியும்?..... ஒரு புருஷன் தன் மனைவியைச் சகோதரியாகவும், ஒரு மனைவி தன் புருஷ இனச் சகோதரனாகவும் பாவிக்கத் தோடங்கிவிட்டால், உலகத்துக்குச் சேவைசெய்ய அவர்கள் தகுந்தவராகிவிகேன்றனர்”

“இதை எழுதிய ஆசிரியருக்கு முட்டாள் பட்டம் குட்டவேண்டும் என்ற எண்ணத்தோடு, எழுதியவரின் பெயரைப் பார்த்தேன். திடுக்கிட்டேன். நாக்கின் நுனி வரை வந்துவிட்ட என் வசைச் சொற்களைத் திருப்பி உள்ளே அனுப்பிவிட்டேன்.

எழுதியவரின் பெயர் ‘மகாத்மா காங்கி’ என்றிருந்தது!

நான் போக எண்ணிய பாதை அடைப்பட்டவுடனே, சட்டென்று வேறு பரத மைசுக்கண்டுமிக்கமுடியாமல் தடுமாறினேன்.

அவள் சொன்னாள்: “உங்கள் மனத்திலே உறுதியிருந்தால்...”

“இல்லாமலென்ன, மஹாத்மா காங்கிரேய சொல்லியிருக்கும் போது!..... நீ தயார்தானே?”

“இல்லாமல் உங்களைக் கேட்பேனே?” — அவள் முகத்தில் தோன்றிய பொவிவு.....

“நல்லது; இந்று முதல் நீ என் சகோதரி!”

“தளமாட்டார்களே?”

“என் னுடைய வார்த்தையில் நம்பிக்கையில்லையா? மஹாத்மா வின் உபதேசத்தை மீறுவேனா?”

அவள் மகிழ்ச்சி! ஆயிரமாயிரம் வருடங்கள் தவங்கிடந்தவனுக்குத் தெய்வம் வரமருஞும்போது கூட இவ்வளவு மகிழ்ச்சி ஏற்படுமோ!

வெகுலேசாக என் வாயைத் திறந்து வரமனித்துவிட்டேன். ஆனால் என் நெஞ்சிலே ஒரு சூன்ய உணர்ச்சி படர்ந்தது.

படாடோப வாழ்வு நடத்தும் ஒருவன், தன் னுடைய கெளரவமான நண்பனுக்கு முன்னால் ஒரு நல்ல விஷயத்துக்கு ஆயிரம் ரூபா நன்கொடை தருவதாக வாக்களிக்கிறுன். ஆனால், அந்த ஆயிரம் ரூபாவுக்காக அவன் என்னென்ன கஷ்டங்கள்பட நேருகிறதோ? மனைவியின் பிரிய நகைகளைத்தான் விற்க நேரிடுகிறதோ?

நானும் இதேநிலையில்தான் வரமளித்துவிட்டேன். கண்மணிக்கு முன்னால், என்னுடைய போவித்தனத்தைக் காட்டக்கூடாதென்று என்னி விட்டேன். ஆனால்... என்ன மடைத்தனம்! அவனுடைய ‘பெண்ணை’யின் வினிமைக்காகத்தானே அவளைத் திருப்திசெப்ப விரும்புகிறேன்? அந்தப் பெண்ணையே எனக்கு உதவாமற்போகும்போது...? கூந்தல்லை வாங்குவதற்குப் பண மில்லையே என்பதற்காக எந்தப் பெண்ணைவது தன்னுடைய கூந்தலையே வெட்டி விற்றதுன்டா? ஆனால் கான்.....

க

சாரமற்ற இரு நாட்கள் கழிந்தன. மூன்றுவதுநாள் என்னுடைய நண்பரொருவருடன் சினிமாவுக்காகப் புறப்பட்டேன் - இரண்டாவது காட்சிக்குத்தான். இப்படியாவது என் உள்ளத்தின் சூன்யத்தை அகற்றிவிடலாமா என்ற நினைவு.

அது ஒரு ஆங்கிலப் படம் - காதற்கதை. அந்த ஏடிகள் என்ன பாக்கியம் செய்தானோ? அவனுடைய தொழிலே... ஒரு அழகிய பெண்ணை மார்புறுத்தமுவி அவன் அதரங்களில் முத்தமிடுந்தொழில்.....

நான் குளிக்கப் போனேன்; ஆனால் சேற்றைத்தான் பூசிக்கொண்டு, தியேட்டரிலிருந்து வெளிவந்தேன்.

கெஞ்சிலே வேட்கைக்கணல் எரிய வீட்டை அடைந்தேன். ‘பரவாயில்லை; தோல்வியை ஒப்ப

புச்சொன்டுவிடுவோம் - அவளை ஒருமாதிரிச் சமாதானம் செய்து விடலாம்’ என்ற நினைவோடு அவளின் அறையருகே வந்தே தன் கதவு உள்ளே பூட்டியிருந்தது! தட்டலாமா?.....

ஒருசிமிஷம் சின்றேன். மனம் துணியவில்லை; மெதுவாகத் திரும்பினேன்.

“யாரது?” — அவன் குரல்! அவனுக்குத் தூக்கம் வரவில்லைப் போலும்!

“நான்தான்; கதவைத்திறி!” “என்? ஏதாவது..... திறக்க வேண்டுமென்றால்.....” அவன் குரலில் ஏதோ ஒரு நடுக்கம். திறந்தாள். விளக்கைத் தூண்டிவிட்டான்.

“என்... இந்த நேரத்தில்...” ஒரு நிமிஷம் ‘சொல்லிவிடலாமா’ என்ற நினைவு. ஆனால், வாயிலே வந்தவை வேறு வார்த்தைகள்தான்.

“ஏதோ கெட்ட கணவு கண்டேன், உனக்கு ஏதோ ஆபத்து வந்ததாக! மனம் கேட்கவில்லை; பார்த்துவிட்டுப் போகலாமென்று வந்தேன்”

அவன் சிரித்தாள். என் வார்த்தையின் போவித் தன்மையைக் கண்டுகொண்டானோ?

“இதுதானு? நான் பத்திரமாகிருக்கிறேன். போய்ப் படுத்துக்கொள்ளுங்கள்!”

அதற்குமேல் நான் அங்கே நிற்கவில்லை. திரும்பி என் அறையில்வந்து படுத்துக்கொண்டேன்.

ஒருவாரத்துக்குள் இத்தகைய பல சம்பவங்கள்! - என் உள்ளத்

திலே வெறியின் வேகம் தாங்க முடியாமல் வளர்ந்தது.....

*

எட்டாவதுநாள் ஏதோ சாதாரண காப்பசல் கண்மனியைப் பிடித்தது. சாதாரண மான நோயேயானதும் வைத்தியரை அழைத்துவந்து மருந்து கொடுப்பித்தேன். இரண்டு நாட்கள் கழிந்தன. ஒருநாள் மாலையில் அவள் என்னை அவசரமவசரமாக அழைத்தாள். அவள் முக மெல்லாம் ஏதோ வித்தியாசமாகத் தோன்றிற்று. தன் பக்கத்தே அமரச் சொன்னாள்; அமர்ந்தேன்.

“என்னை மன்னியுங்கள். நான் இன்னும் அதிகநேரம் உயிரோடு இருக்கமாட்டேன்.....”

“தி! என்ன வார்த்தை.....”

“வீண்வார்த்தையல்ல; நான் விஷம் குடித்து விட்டேன்..... அமைதியாக இருங்கள். தீர் ஆலோசித்த பிறகுதான் இக்காரியத்தைச் செய்தேன்... காந்தஜி கூறியபடி நீங்கள் பிரமச்சரிய வாழ்வு நடத்துவதற்கு நான் இடையூருக் கிருந்தேன். கட்டாயத்தினபேரில் உடலுறவை மாத்திரம் நீக்கிவைக்க முடிந்தது. ஆனால், உண்மையான பிரமச்சரிய பம் ஜம்புலன்களாலும் அனுஷ்டி க்கப்படவேண்டுமெல்லாவா?...எனக்கு வருத்தம் தோன்றியதுமே

தான் இந்தநினைவு வந்தது: ‘நான் இறந்துபோய்விட்டால் உங்கள் வாழ்வு பரிசுத்தமடையும். ஆனால் இந்த வருத்தம் என்றுயிரையே மாய்க்கக்கூடிய - அவ்வளவு கொடியதல்லவே? ஆகவே தான் இக்குறுக்குவழியில் இறங்கினேன். வீண்பழி ஏதும் வராம விருப்பதற்காக அரசாங்கத்தாருக்கு ஒரு கழிதம் எழுதி என்தலையணியின்கீழே வைத்திருக்கிறேன்..... என்னுடைய இந்தச் சேய்கையை மகாத்மா காந்தியே ஏற்றுக்கொள்வாரோ என்னவோ? - ஆனாலும் எனக்கு இப்படிச் செய்வதிலே பூரண மனத்திருப்தி இருக்கிறது. — உங்களிடம் பூரண நம்பிக்கையும் இருக்கிறது. இனி, உங்கள் வாழ்வும் பரிசுத்தமடையும். — என்னை மன்னியுங்கள்.....”

நான் சிலையாக விறைத்துவிட்டேன்.....”

சிறிதுநேரத்துக் கூல்லாம் அவள் தெய்வமாகிவிட்டாள்!

அவள் இந்த அரும்பெரும் உயிர்த் தியாகத்தைத் தெற்காகச் செய்தாள்? மஹாத்மாஜியின் கொள்கைகளுக்காகவா? அல்லது எனக்காகவா?.....

நல்லவேளோ! அவள் போய்விட்டாள். அல்லது இந்த 30-1-48-ந் தேதிச் சம்பவத்தின் கொடுமையைத் தாங்கவேமாட்டாள்!

* * *